

B.Com. (C.S.) DEGREE EXAMINATION, APRIL 2010**Corporate Secretaryship****HUMAN RIGHTS****(CBCS—2008 Onwards)**

Duration : 3 Hours

Maximum : 75 Marks

Part - A

(10 × 2 = 20)

Answer **All** Questions.

All questions carry equal marks.

1. Define Human rights.

மனித உரிமைகள் வரையறு.

2. State any two United Nations Bodies in human rights.

மனித உரிமைகளுக்கான ஐ.நா. அமைப்புகளில் ஏதாவது இரண்டினைத் தருக.

3. What do you mean by convention of human rights ?

மனித உரிமைகள் சாசனம் என்றால் என்ன ?

4. Define Human Rights Charter.

மனித உரிமைகள் சட்டம் வரையறு.

5. What is meant by international convention ?

பன்னாட்டு சாசனம் என்றால் என்ன ?

6. What do you mean by economic rights ?

பொருளாதார உரிமைகள் என்றால் என்ன ?

7. Define child rights.

குழந்தை உரிமைகள் வரையறு.

8. What do you mean by racial discrimination ?

இனப் பேதம் என்றால் என்ன ?

9. What is cruelty ?

கொடிய குணம் என்றால் என்ன ?

10. Define Detention.

காவலில் வைத்தல் வரையறு.

Part - B

(5 × 5 = 25)

Answer **All** Questions.

11a. Explain the role of United Nations Commission on Human Rights.

ஐ.நா.வின் மனித உரிமைகள் குழுவின் பங்கினை விளக்குக.

(Or)

b. State whether India is lagging behind in the protection of human rights. If so, what measures do you suggest to rectify the same.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் இந்தியா பின்தங்கி உள்ளதா என்பதைக் கூறுக. அவ்வாறு எனில் அதை சரி செய்ய நீர் கூறும் நடவடிக்கைகள் யாவை ?

12a. Bring out the salient features of universal declaration of human rights.

உலகலாவிய மனித உரிமைகள் சாசனத்தின் சிறப்பியல்புகளைத் தருக.

(Or)

b. Differentiate between covenants and conventions.

வரைவறுதிகள் மற்றும் சாசனங்களை வேறுபடுத்துக.

13a. Write a note on international covenants on human rights.

மனித உரிமைகளுக்கான பன்னாட்டு வரைவறுதிகள் பற்றி ஒரு குறிப்பு எழுதுக.

(Or)

b. Give an account of Civil and Political rights.

குடியரிமை மற்றும் அரசியல் உரிமைகள் பற்றி ஒரு மதிப்புரை தருக.

14a. What steps the government has taken to prevent child labour ?

குழந்தைத் தொழிலாளர் முறையைத் தவிர்க்க அரசு என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது ?

(Or)

b. What is note on Rights of women.

மகளிர் உரிமைகள் பற்றி ஒரு குறிப்பு எழுதுக.

15a. What do you mean by punishment. Bringout the reasons for it.

தண்டனை என்றால் என்ன ? அதற்கான காரணங்களைத் தருக.

(Or)

b. Give a brief account on convention against inhuman treatment.

மனிதத்தன்மையற்ற நடத்தைக்கு எதிரான சாசனம் பற்றி ஒரு சிறிய மதிப்புரை தருக.

Part - C

(3 × 10 = 30)

Answer any **three** Questions.

All questions carry equal marks

16. Describe the history and development of human rights under the United Nations.

ஐ.நா.வின் கீழ் மனித உரிமைகளின் வரலாறு மற்றும் முன்னேற்றத்தை விவரி.

17. “Universal declaration of human rights is a Magna Carta of human rights and freedom” - Comment.

சர்வதேச மனித உரிமைகள் சாசனம் மனித உரிமைகள் மற்றும் சுதந்திரம் குறித்த ஒரு மேக்னா கார்டா ஆகும் - திறனாய்க.

18. Narrate the salient features of international convention on economic, social and cultural rights.

பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் குறித்த பன்னாட்டுச் சாசனத்தின் சிறப்பியல்புகளை விவரி.

19. Explain the contributions of international convention on the elimination of all forms of racial discrimination.

எல்லா வகையான இனப்பாகுபாடுகளை ஒழிக்க பன்னாட்டு சாசனங்களின் பங்களிப்பை விளக்குக.

20. Examine the guidelines of Supreme Court to law enforcing officers.

சட்ட அமலாக்க அலுவலகர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் முறைகளை ஆராய்க.

AF-1617

BCS 1C2

**B.Com. (CORPORATE SECRETARYSHIP) DEGREE
EXAMINATION, APRIL 2010**

**First Semester
Principles of Management
(CBCS / 2008 Onwards)**

Duration : 3 Hours

Maximum : 75 Marks

Part - A

(10 × 2 = 20)

Answer ALL Questions.

1. Define the term Management ?
மேலாண்மை என்ற சொல்லின் இலக்கணம் தருக.
2. Write a note on middle level management ?
இடைநிலை மேலாண்மை பற்றி குறிப்பு எழுது.
3. What are Procedures ?
நடைமுறைகள் என்றால் என்ன ?
4. What is meant by Internal Policy ?
அகக் கொள்கை என்பதன் பொருள் என்ன ?

5. Define Organisaton ?

அமைப்பு வரையறு ?

6. What is delegation ?

ஒப்படைவு என்றால் என்ன ?

7. What do you mean by Motivation ?

செயலூக்கமளித்தல் என்பதன் பொருள் பற்றி நீ அறிவது என்ன ?

8. What is MBO ?

MBO என்றால் என்ன ?

9. Define Control.

கட்டுப்பாடு வரையறு.

10. What is Management Audit ?

மேலாண்மை தணிக்கை என்றால் என்ன ?

Part - B

(5 × 5 = 25)

Answer ALL Questions.

11. (a) Explain briefly the nature of Management ?

மேலாண்மையின் தன்மையை சுருக்கமாக விளக்கு

(Or)

- (b) What common functions do all Managers perform ?

Explain briefly.

அனைத்து மேலாளர்களும் என்ன பணிகளைக் பொதுவாக

செள்கின்றனர் ? சுருக்கமாக விளக்கு

12. (a) Discuss the advantages of Planning.

திட்டமிடலின் நன்மைகளை விவாதி.

(Or)

- (b) Explain the steps to make planning effective.

சிறந்த திட்டமிடுதலுக்கான வழிகளை விளக்கு.

13. (a) Write a note on Span of Management.

மேலாண்மை வரம்பு பற்றி குறிப்பு எழுதுக.

(Or)

(b) Distinguish Delegation from Decentralisation.

ஒப்படைவை பரவலாக்குதலிருந்து வேறுபடுத்துக.

14. (a) Explain the characteristics of direction.

இயக்குதலின் இயல்புகளை விளக்கு.

(Or)

(b) Discuss briefly Maslow's hierarchy of needs.

மாஸ்லோவின் தேவையின் வரிசைப்படுத்தலை சுருக்கமாக விவாதி.

15. a. What are the characteristics of a good control system ?

ஒரு நல்ல கட்டுப்பாட்டு முறையின் இயல்புகள் யாவை ? விளக்க.

(Or)

(b) Write a note on Budgetary Control.

திட்டப்பட்டியல் பற்றி குறிப்பு எழுதுக.

Part - C

(3 × 10 = 30)

Answer any THREE Questions.

16. Explain the importance of Management.

மேலாண்மையின் முக்கியத்துவத்தை விளக்கு.

17. Discuss the various steps involved in the process of planning.

திட்டமிடல் செயல் முறை தொடர்பான பல்வேறு வழிகளை விவாதி.

18. What are the factors that determine the degree of decentralisation ?

Explain.

பரவலாக்கலின் அளவைத் தீர்மானிக்கும் காரணிகள் யாவை ? விளக்குக.

19. Discuss the qualities of a leader .

ஒரு தலைவரின் பண்புகளை விவரி.

20. “Control is a fundamental of management functions that ensures work accomplishment according to plans”. Analyse the statement and outline the essential steps involved in the control process.

“திட்டங்களின் படி பணி நிறைவேற்றத்தை உறுதி செய்யும் மேலாண்மைப் பணியின் அடிப்படையே கட்டுப்பாடு”. இந்த கூற்றை ஆய்வு செய்து கட்டுப்பாட்டு நடைமுறையில் உள்ள இன்றியமையாத கட்டங்களை குறிப்பிடுக.

AF- 1618

BCS2C1

**B.Com. (CORPORATE SECRETARYSHIP) DEGREE
EXAMINATION, APRIL 2010**

Second Semester

MANAGERIAL ECONOMICS

(CBCS / 2008 Onwards)

Duration : 3 Hours

Maximum : 75 Marks

Part - A

(10 × 2 = 20)

Answer ALL the Questions.

1. What do you mean by Utility ?

பயன்பாடு என்பதன் மூலம் நீர் அறிவது யாது ?

2. Give the meaning of Supply.

அளிப்பின பொருள் தருக.

3. What is the difference between Producer's goods and Consumer's goods ?

உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் பொருள்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் யாவை ?

4. State the law of demand.

தேவை விதியைத் தருக.

5. Define Perfect Competition.

நிறைவுப்போட்டி வரையறு.

6. What do you mean by monopoly market ?

முற்றரிமை அங்காடி என்பதன் மூலம் நீர் அறிவது யாது ?

7. What is Price discrimination ?

விலைப் பேதம் என்றால் என்ன ?

8. What do you mean by dual pricing ?

இரட்டை விலையிடுதல் என்பதன் மூலம் நீர் அறிவது யாது ?

9. Define Business Cycle.

வாணிபச் சுழற்சி வரையறு.

10. What is Business Policy ?

வாணிபக் கொள்கை என்றால் என்ன ?

Part - B

(5 × 5 = 25)

Answer ALL the Questions.

11. (a) Distinguish between Economics and Managerial Economics.

பொருளியல் மற்றும் மேலாண்மைப் பொருளியலை வேறுபடுத்துக.

(Or)

- (b) What are the various classification of Wants?

விருப்பங்களின் பல்வேறு வகைகள் யாவை ?

12. (a) Explain the nature of demand for Company's products.

நிறுமப் பொருளுக்கான தேவையின் இயல்பினை விளக்குக.

(Or)

- (b) Distinguish between Derived demand and Autonomous demand.

பெறப்பட்ட தேவை மற்றும் தன்னிச்சையான தேவையை வேறுபடுத்துக.

13. (a) Explain the different classifications of markets.

அங்காடியின் பல்வேறு வகைப்பாடுகளை விளக்குக.

(Or)

(b) What are the features of monopolistic competition ?

முற்றுரிமைப் போட்டியின் சிறப்பியல்புகள் யாவை ?

14. (a) Explain the Price equilibrium under very short, short and long periods.

மிகக் குறுகிய, குறுகிய மற்றும் நீண்ட கால விலைச் சமநிலையை விளக்குக.

(Or)

(b) State and explain the three degrees of price discrimination.

விலைப் பேதத்தின் மூன்று படிநிலைகளை கூறி விளக்குக.

15. (a) What are the characteristics of Business Cycle ?

வாணிபச் சுழற்சியின் சிறப்பியல்புகள் யாவை ?

(Or)

(b) Explain the social consequences of Inflation.

பணவீக்கத்தால் ஏற்படும் சமூக விளைவுகளை விளக்குக.

Part - C

(3 × 10 = 30)

Answer any THREE Questions.

16. Explain the nature and scope of Managerial Economics.

மேலாண்மைப் பொருளியலின் இயல்பு மற்றும் வரை எல்லைகளை விளக்குக.

17. Describe the Law of diminishing Marginal Utility.

குறைந்து செல் இறுதி நிலைப் பயன்பாட்டு விதியை விவரி.

18. How Price and Output is determined under monopoly market ?

முற்றுரிமை சந்தையில் விலை மற்றும் உற்பத்தி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது ?

19. Describe the Price-output determination under discriminating Monopoly.

விலைப்பேதம் காட்டும் முற்றுரிமை சந்தையில் விலை-உற்பத்தி தீர்மானிக்கப்படுவதை விவரி.

20. Define Inflation and analyze the measures that could be adopted by the government to contain inflation.

பணவீக்கம் வரையறு மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை ஆராய்க.

**B.Com. (CORPORATE SECRETARYSHIP) DEGREE
EXAMINATION, APRIL 2010**

Second Semester

**ADVANCED FINANCIAL ACCOUNTING - I
(CBCS / 2008 Onwards)**

Duration : 3 Hours

Maximum : 75 Marks

Section - A

(10 × 2 = 20

Answer **All** the Questions.

1. What are the limitations of single entry system ?

ஒற்றை பதிவு முறையின் குறைகள் யாவை ?

2. What are the methods of calculating profit in single entry system?

ஒற்றை பதிவு முறையில் இலாபத்தை கணக்கிடும் வழிகள் யாவை ?

3. What do you mean by Independent Branch ?

தனித்தியங்கும் கிளை பற்றி நீவிர் அறிவது என்ன ?

4. What is accounting entry for goods sent to branch ?

கிளைக்கு பொருள்கள் அனுப்பும்போது செய்யும் பதிவை எழுது ?

5. What is meant by Insolvency of Partners ?

நொடிந்த போன கூட்டாளி என்பதன் பொருள் என்ன ?

6. What is mean by minimum rent ?

குறைந்தபட்ச வாடகை பற்றி நீவிர் அறிவது என்ன ?

7. What do you mean by Royalty ?

குத்தகை பற்றி நீவிர் அறிவது யாவை ?

8. What is instalment purchase system ?

தவணை கொள்முதல் முறை என்றால் என்ன ?

9. What is Short workings ?

பற்றாக்குறை என்றால் என்ன ?

10. What is mean by Repossession ?

திரும்பப் பெறுதல் என்றால் என்ன ?

Section - B

(5 × 5 = 25)

Answer **ALL** The Questions.

11.a. Find out profit from the following data :—

| | | Rs. |
|--------------------------------------|-----|-----------|
| Capital at the beginning of the year | ... | 9,00,000 |
| Drawings during the year | ... | 2,80,000 |
| Capital at the end of the year | ... | 10,00,000 |
| Capital introduced during the year | ... | 1,00,000 |

| கீழ்க்காணும் தகவலிலிருந்து லாபத்தை கணக்கிடுக. | | ரூ. |
|---|-----|-----------|
| ஆண்டு முதலில் உள்ள மூலதனம் | ... | 9,00,000 |
| நடப்பு ஆண்டில் எடுப்பு | ... | 2,80,000 |
| ஆண்டு முடிவில் உள்ள மூலதனம் | ... | 10,00,000 |
| நடப்பு ஆண்டில் செலுத்தப்பட்ட மூலதனம் | ... | 1,00,000 |

(Or)

b. From the following information ascertain opening stock [i.e. on 1-1-2008] :—

| | | Rs. |
|-------------------------------|-----|----------|
| Purchase made during 2008 | ... | 2,50,000 |
| Sales made during 2008 | ... | 3,25,000 |
| Stock on 31-12-2008 | ... | 60,000 |
| Wages | ... | 3,000 |
| Rates of gross profit on cost | ... | 25% |

கீழ்க்காணும் தகவல்களிலிருந்து ஆரம்ப சரக்கிருப்பை காண்க. (அதாவது 1-1-2008 அன்று)

| | | ரூ |
|----------------------------|-----|----------|
| 2008-ல் கொள்முதல் | ... | 2,50,000 |
| .. விற்பனை | ... | 3,25,000 |
| 31-12-2008-ல் சரக்கிருப்பு | ... | 60,000 |
| கூலி | ... | 3,000 |
| அடக்கவிலையில் நிகர லாபம் | ... | 25% |

12. a. What are the procedure for preparation of Departmental Accounts?

துறைவாரிக் கணக்குகள் தயாரிப்பதிலுள்ள நடமுறையை கூறுக.

(Or)

b. What are the objects of branch accounts ?

கிளைக் கணக்குகளின் நேக்கங்கள் யாவை ?

13. a. What are the difference between Insolvency of an individual and Insolvency of a firm ?

தனிநபர் தீவாலாவதற்கும் ஒரு கூட்டாண்மை தீவாலாவதற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை ?

(Or)

b. Why do you prepare a deficiency account ?

நீவிர் ஏன் பற்றாக்குறை கணக்கை தயார் செய்யவேண்டும் ?

14.a. What are the specimen journal entries for loss of stock?

சரக்கிருப்பு நஷ்டத்திற்குரிய மாதிரி முதற்குறிப்பேட்டை தருக.

(Or)

b. Write short notes on sub - lease.

உள் குத்தகை - சிறு குறிப்பு வரைக.

15. a. Mr. Kannan purchased a machine on hire purchase system Rs.3,000 being paid on delivery and the balance in five instalments of Rs.6,000 each payable annually on 31st Dec. The cash price of the machine was Rs.30,000. Calculate the amount of interest for each year.

திரு. கண்ணன், ஒரு இயந்திரத்தை வாடகை கொள்முதல் முறையில் ரூ. 30,000 க்கு கொள்முதல் செய்ததில், ரூ.3000 ஐ இயந்திரத்தை பெற்றுக்கொண்ட அன்றே செலுத்திவிட்டார். மீதி தொகையை ரூ. 6000 வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு டிசம்பர் 31 அன்று செலுத்திவிடுவார். ஒவ்வொரு ஆண்டும் தொகைக்கான வட்டியை கணக்கிடுக.

(Or)

- b. A television set cash price of which is Rs.18,000 is sold on hire purchase system for Rs.20,000 payable in 4 Quarterly instalments of Rs.5,000 each. The first payment is made at the end of the first quarter. Show how interest is calculated.

ஒரு தொலைக்காட்சி பெட்டி, ரொக்க விலையில் ரூ 18,000 மதிப்புடையது. அதை வாடகை கொள்முதல் முறையில் 4 கால் ஆண்டுக்கு ரூ 5,000 வீதம், ரூ. 20,000க்கு விற்கப்பட்டது. முதல் தவணை செலுத்தியது முதல் கால் ஆண்டு முடிவில் வட்டியை எவ்வாறு கணக்கிடுவாய் என்பதை தெரிவி.

Section - C

(3 × 10 = 30)

Answer any **Three** Questions.

16. The position of Manohar's business as on 1st January 2008 was as under: Sundry Creditors Rs.1,70,000; Freehold premises Rs.5,00,000; Stock Rs.2,50,000 ; Sundry Debtors Rs. 2,00,000 ; Furniture Rs. 20,000.

An abstract of the cash book is given below:

| <i>Receipts</i> | Rs. | <i>Payments</i> | Rs. |
|-----------------|-------------|--------------------|--------------|
| Sundry Debtors | ...1,50,000 | Overdraft (1-1-08) | ... 1,00,000 |
| Cash Sales | ...8,00,000 | Expenses | ... 5,00,000 |
| | | Drawings | ... 30,000 |
| | | Sundry Creditors | ... 2,00,000 |
| | | Cash in hand | ... 20,000 |
| | | Cash at Bank | ... 1,00,000 |
| | 9,50,000 | | 9,50,000 |
| | 9,50,000 | | 9,50,000 |

The following additional information is available :—

Closing stock Rs.3,00,000; Closing debtors Rs.2,50,000
 Closing creditors Rs.1,20,000; No additions were made during the year to premises and furniture but they are to be depreciated @ 10% and 15% respectively. A bad debts provision of 2.5% is to be raised.

Prepare a Trading and Profit and Loss Account for the year ended 31st December 2008 and a Balance Sheet as on that date.

ஜனவரி 1, 2008 அன்று மனோகர் என்பவரின் வியாபார நிலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது :—

பற்பல கடனீந்தோர் ரூ. 1,70,000 ; வில்லங்கமில்லா சொத்துகள் ரூ 5,00,000 ;
 சரக்கிருப்பு ரூ 2,50,000; பற்பல கடனாளர்கள் ரூ 2,00,000
 அறைகலன் ரூ 20,000.

ரொக்க ஏடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது

| வரவுகள் | ரூ | செலவுகள் | ரூ |
|----------------------|----------|----------------------------|----------|
| பற்பல கடனாளர்கள் ... | 1,50,000 | மேல்வரைபற்று (1-1-2008) | 1,00,000 |
| ரொக்க விற்பனை ... | 8,00,000 | செலவுகள் | 5,00,000 |
| | | எடுப்புகள் | 30,000 |
| | | பற்பல கடனீந்தோர் | 2,00,000 |
| வரவுகள் | ரூ | செலவுகள் | ரூ |
| | | கையில் உள்ள ரொக்கம் | 20,000 |
| | | வங்கியில் உள்ள ரொக்கம் | 1,00,000 |
| | _____ | | _____ |
| | 9,50,000 | | 9,50,000 |
| | _____ | | _____ |

கீழ்க் காணும் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முடிவில் இருப்பு ரூ 3,00,000 ; முடிவில் கடனாளர்கள் ரூ 2,50,000 ; முடிவில் கடனீந்தோர் ரூ 1,20,000. எவ்விதமான கூடுதல் வளாகமும் மற்றும் அறைகலன்

ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் தேய்மானம் முறையே 10% மற்றும் 15% என கணக்கிடப்பட்டது. வராக்கடனுகான ஒதுக்கீடு 2.5% அதிகப்படுத்தப்பட்டது.

டிசம்பர் 31, 2008 க்கான வியாபார மற்றும் லாப நட்ட கணக்கை தயாரித்து, இருப்புநிலைக் குறிப்பையும் தயாரிக்கவும்.

17. The show room had two departments, cloth and readymade garments. The readymade department used the cloth supplied by cloth department at its usual selling price. From the following figures, prepare Departmental Trading, Profit and Loss account for the year ending 31-3-2008.

| | <i>Cloth Dept.</i> | <i>Readymade Dept.</i> |
|---|--------------------|------------------------|
| | (Rs.) | (Rs.) |
| Opening Stock on 1-4-2007 | ... 3,00,000 | ... 50,000 |
| Purchases | ... 20,00,000 | ... 15,000 |
| Sales | ... 22,00,000 | ... 4,50,000 |
| Transfer to Readymade garments department | ... 3,00,000 | -- |
| Expenses - Manufacturing | -- | ... 60,000 |
| Selling | ... 20,000 | ... 6,000 |
| Stock 31-3-2008 | ... 2,00,000 | ... 60,000 |

The stock in the readymade garments department may be considered as consisting of 75% cloth and 25% other expenses. The cloth department earned gross profit @ 15% in 2006-07. General expenses of the business as a whole came to Rs.1,10,000.

ஒரு ஷோரூமில் துணி மற்றும் ஆயத்த ஆடைகள் என்ற இரண்டு துறைகள் இருக்கின்றன. ஆயத்த ஆடைகளுக்கு தேவையான துணிகள் அனைத்தும் துணி துறையிலிருந்து அதன் விற்பனை விலையில் ஆயத்த துணி துறைக்கு விற்கப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்ட விபரங்களிலிருந்து 31-3-2008 ஆண்டுக்கான வியாபார மற்றும் லாப நட்ட கணக்கு தயார் செய்க.

| | துணி | ஆயத்த |
|--------------------------------|-----------|-----------|
| | துறை | ஆடைத்துறை |
| | ரூ. | ரூ. |
| தொடக்க சரக்கிருப்பு 1-4-2008 | 3,00,000 | 50,000 |
| கொள்முதல் | 20,00,000 | 15,000 |
| விற்பனை | 22,00,000 | 4,50,000 |
| ஆயத்த ஆடைத்துறைக்கு | | |
| மாற்றிய சரக்கு | 3,00,000 | - |
| தாயரிப்பு செலவுகள் | - | 60,000 |
| விற்பனைச் செலவுகள் | 20,000 | 6,000 |
| இறுதிச் சரக்கிருப்பு 31-3-2008 | 2,00,000 | 60,000 |

ஆயத்த ஆடைகள் துறையில் இருக்கும் சரக்கிருப்பில் 75%, துணியாகவும், 25% மேற்செலவுகளும் அடங்கி இருக்கிறது என்று கொள்க. 2006-07-ல் துணித்துறையில் ஈட்டிய மொத்த லாபம் 15% எனக் கொள்க.

வியாபாரத்தில் ஏற்பட்ட பொதுவானசெலவுகள் ரூ 1,10,000.

18. Following is the Trial balance of Raman who Commenced business on 1-1-2008 :—

| | Rs. | | Rs. |
|--------------------------|----------|-------------------------|----------|
| Cash | 2,300 | Creditors | 1,80,000 |
| Stock in Trade | 6,660 | Secured Creditors | 25,000 |
| Debtors | 1,30,000 | Preferential claims | |
| | | for rent, rates & taxes | 1,900 |
| Furniture | 2,820 | Capital | 13,500 |
| Investment in shares | 5,000 | Profit (2006, 2007) | 55,540 |
| Value of securities held | | Loss (2008) | 25,000 |
| by secured creditors | 35,000 | | |

Drawings

(Up to 31-12-2008) 69,160

You are required to prepare Statement of affairs and deficiency account :—

ராமன் என்பவர் 1-1-2008 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வியாபாரத்தின்

இருப்பாய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

| | ரூ. | | ரூ. |
|--|----------|------------------------|----------|
| ரொக்கம் | 2,300 | கடனீந்தோர் | 1,80,000 |
| வியாபார இருப்பு | 6,660 | பாதுகாப்பான | |
| | | கடனீந்தோர் | 25,000 |
| கடனாளிகள் | 1,30,000 | முன்னுரிமை தொகை | 1,900 |
| அறைகலன் | 2,820 | வாடகை, விலை, வரி | |
| | | மூலதனம் | 13,500 |
| பாங்கில் முதலீடு | 5,000 | லாபம் (2006, 2007) | 55,540 |
| பாதுகாப்பான கடனீந்தோர் | | | |
| பெறப்பட்ட பங்கின் மதிப்பு | 35,000 | நஷ்டம் (2008) | 25,000 |
| | | எடுப்பு (31-12-08 வரை) | 69,160 |
| நிலை அறிக்கை மறறும் பற்றாக்குறை கணக்கு ஆகியவற்றை தயாரிக்கவும். | | | |

19. A company leased a colliery on 1-1-2005 at a minimum rent of Rs. 20,000 merging into a royalty of Rs. 1.50 per tonne with power to recoup short workings over the first four years of the lease. The out put of the colliery for the first four years was 9,000 tonnes; 12,000 tonnes, 16,000 tonnes and 20,000 tonnes respectively. Give Journal entries and ledger accounts for four years in the books of lease and lessor.

ஒரு நிறுமம் 1-1-2005 அன்று ஒரு நிலக்கரி சுரங்கத்தை குத்தகைக்கு எடுத்து, எடுக்கப்படும் நிலக்கரி டன் ஒன்றுக்கு ரூ 1.50 குத்தகை தொகையாகவும்

குறைந்த அளவு வாடகைக்கு ரூ 20,000 எனவும் நிர்ணயிக்கப்பட்டது. மேலும் பற்றாக்குறை ஏற்படின் முதல் நான்கு ஆண்டுகளில் திரும்ப சரி செய்து கொள்ளவும் முதல் நான்கு ஆண்டுகளுடைய உற்பத்தி முறையே 9000 டன்கள் ; 12,000 டன்கள் ; 16,000 டன்கள் மற்றும் 20,000 டன்கள். நான்கு ஆண்டுகளுக்கு குறிப்பீடு மற்றும் பேரேட்டை குத்தகை கொடுப்பவர் மற்றும் குத்தகை பெற்றவரின் ஏடுகளில் வரைக.

20. On 1-1-2005, a firm purchased a Truck on instalment system. The cash price of the machinery was Rs.11,175 and payment was to be made as follows :—

Rs.3,000 was to be paid on signing of the agreement and the balance in three instalments of Rs.3,000 each at the end of each year. Interest at 5% is charged by vendor. The firm has decided to write off 10% annually on the diminishing balance of the cash price.

Give Journal entries and Ledger accounts in the books of the purchaser and hire vendor.

ஒரு கூட்டாண்மை 1.1.2005 அன்று ஒரு ட்ரக் ஒன்றை தவணை கொள்முதல் முறையில் வாங்கியது. இயந்திரத்தின் ரொக்க விலை ரூ. 11,175 ஆகும். மேலும் கீழ்க்கண்டவாறு தொகை செலுத்தப்பட்டது.

உடன்படிக்கை கையெழுத்திடும்பொழுது ரூ 3,000-மும் மீதி மூன்று தவணைகளில் ரூ 3000 வீதம் ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் செலுத்தப்பட்டது. விற்பனையாளர் 5% வட்டி மேற்கொண்டார். ரொக்க விலையில், குறைந்த செல் மதிப்பில் ஆண்டுக்கு 10% திரும்ப பெறுவது என கூட்டாண்மையில் முடிவெடுக்கப்பட்டது.

கொள்முதலாளர் மற்றும் வாடகை விற்பனையாளர் ஆகியோர் ஏட்டில் முதற்குறிப்பீடு மற்றும் பேரேட்டைத் தருக.

**B.Com. (CORPORATE SECRETARYSHIP) DEGREE
EXAMINATION, APRIL 2010**

Third Semester

**COMPANY LAW AND SECRETARIAL PRACTICE - I
(CBCS / 2008 Onwards)**

Duration : 3 Hours

Maximum : 75 Marks

Part - A

(10 × 2 = 20)

Answer ALL Questions.

1. What is meant by Private Company ?

தனி நிறுமம் என்பதன் பொருள் என்ன ?

2. What is Memorandum of Association ?

அமைப்பு சாசனம் என்றால் என்ன ?

3. Write short note on Registrar of Companies ?

நிறுமங்களின் பதிவாளர் பற்றி சிறு குறிப்பு எழுது.

4. Who are Regional Directors ?

மண்டல இயக்குநர்கள் யார் ?

5. Who is a Personal Secretary ?

தனிச் செயலர் என்பவர் யார் ?

6. Write short note on Secretary of a Co-Operative Society.

கூட்டுறவுச் செயல் பற்றி சிறு குறிப்பு எழுது.

7. Who is a routine Secretary ?

வழக்கமான செயலர் என்பவர் யார் ?

8. Mention the rights of Secretary ?

செயலரின் உரிமைகளைக் கூறு.

9. What is Government Company ?

அரசு நிறுவனம் என்றால் என்ன ?

10. What is meant by allotment of Share ?

பங்குகள் ஒதுக்கீடு என்பதன் பொருள் என்ன ?

Part - B

(5 × 5 = 25)

Answer ALL Questions.

11. (a) Who is a Promoter ? What are his functions ?

தோற்றுவிப்பாளர் என்பவர் யார் ? அவரது பணிகள் யாவை ?

(Or)

- (b) Write a note on : Articles of Association.

செயல்முறை விதிகள் பற்றி குறிப்பு எழுது.

12. (a) Write a note on : History of Company Law in India.

இந்திய நிறும சட்ட வரலாறு பற்றி குறிப்பு எழுது.

(Or)

- (b) Write a note on : Advisory Committees.

ஆலோசனை குழுக்கள் பற்றி குறிப்பு எழுது.

13. (a) State the qualifications of a Company Secretary.

நிறுமச் செயலர் பற்றி குறிப்பு எழுது.

(Or)

(b) Write a note on : Secretary of an Association

சங்கச் செயலரின் பொறுப்புகள் யாவை ?

14. (a) What are the liabilities of a Company Secretary ?

நிறுமச் செயலரின் பொறுப்புகள் யாவை ?

(Or)

(b) State the procedure to be followed with regard to the appointment of Secretary.

செயலர் நியமனம் தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய

நடைமுறைகளைக் கூறு.

15. (a) Write a note on : Table A.

அட்டவணை ஏ பற்றி குறிப்பு எழுது.

(Or)

b. What restrictions have been imposed by the Companies Act on the allotment of shares ?

பங்குகள் ஒதுக்கீடு தொடர்பாக நிறுமச் சட்டத்தின் நிபந்தனைகள் யாவை ?

Part - C

(3 × 10 = 30)

Answer any THREE Questions.

16. What is a Prospectus ? What are its Contents ?

தகவலறிக்கை என்றால் என்ன ? அதன் உள்ளடக்கங்கள் யாவை ?

17. Explain the main functions of the Board of Company Law Administration.

நிறுமச் சட்ட நிர்வாக சபையின் முக்கியமான பணிகளை விளக்கு.

18. What are the functions of the Secretary as an administrator ?

நிர்வாகி என்ற அடிப்படையில் செயலரின் பணிகள் யாவை ?

19. Discuss the duties of a Company Secretary

நிறுமச் செயலரின் கடமைகளை விவாதி.

20. Explain the pre incorporation duties of the Secretary with regard to Public Companies.

பொது நிறுமத்தில் பதிவிற்கு முந்தைய செயலரின் கடமைகளை விளக்கு.

AF-1621

BCS3C2

B.Com. (C.S) DEGREE EXAMINATION, APRIL 2010

Third Semester

Corporate Secretaryship

ADVANCED FINANCIAL ACCOUNTING - II

(CBCS—2008 Onwards)

Duration : 3 Hours

Maximum : 75 Marks

PART - A

(10 × 2 = 20)

Answer All Questions

1. What is partnership deed ?

கூட்டாண்மை புத்திரம் என்றால் என்ன ?

2. What is fixed Capital ?

நிலைத்த முதல் என்றால் என்ன ?

3. What do you mean by New Ratio ?

புதிய விகிதம் பற்றி நீ அறிவது யாது ?

4. Write short note on "Goodwill".

“நற்பெயர்” பற்றி சிறு குறிப்பு எழுதுக.

5. “Dissolution of Partnership” - Explain.

“கூட்டாண்மை கலைப்பு” - விளக்குக.

6. What do you mean by “Discharge of Liabilities”.

“பொறுப்புகளை தீர்த்தல்” பற்றி நீ அறிவது யாது ?

7. Write short note on “Insolvent of Partners”.

“கூட்டாளிகள் நொடிப்பு” மீது சிறு குறிப்பு வரைக.

8. What is “Dissolution by Court”

நீதிமன்றத்தால் கலைப்பு என்றால் என்ன ?

9. Write short note on “Piecemeal Distribution”

படிப்படியாக வழங்கல் பற்றி சிறு குறிப்பு வரைக.

10. “Maximum Loss Method” - Explain.

“அதிகபட்ச நட்ட முறை” - விளக்குக.

Answer All Questions.

11. a. A and B are partners sharing profits in the ratio of 3 : 2. They admit C into the firm for $\frac{3}{7}$ th share in profit of which he takes $\frac{2}{7}$ th from A and $\frac{1}{7}$ th from B and bring Rs.1000 as premium out of his share of Rs.1,800. Goodwill account does not appear in the books of A and B but the new firm decides that goodwill should appear in the books of the new firm at a value of Rs.1,610. Give journal entries.

A மற்றும் B கூட்டாளிகள் 3 : 2 என்ற விகிதத்தில் பகிர்ந்தனர். அவர்கள் C யை $\frac{3}{7}$ என்ற பங்களித்து சேர்த்தனர். அவருக்கு A யிடமிருந்து $\frac{2}{7}$ பங்கும் B யிடமிருந்து $\frac{1}{7}$ பங்கும் வழங்கப்பட்டது. ரூ. 1,800 ல் அவர் முனைமாக ரூ.1000 கொண்டு வந்தார். A மற்றும் B யின் ஏடுகளில் நற்பெயர் கணக்கு தோன்றவில்லை. ஆனால் புதிய நிறுவனத்தில் நற்பெயர் கணக்கில் ரூ. 1,610 காட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பேடு பதிவு தருக.

(Or)

- b. X, Y and Z are partners sharing Profit & Loss in the ratio of $\frac{1}{2} : \frac{1}{8} : \frac{3}{8}$. Z retires and surrenders $\frac{4}{9}$ th of his share in favour of X and remaining in favour of Y. Calculate the new profit sharing ratio and gaining ratio.

X மற்றும் Y கூட்டாளிகள் இலாப நடத்தை $\frac{1}{2} : \frac{1}{8} : \frac{3}{8}$ என்ற விகிதத்தில் பிரித்துக்கொள்கிறார்கள். Z ஓய்வு பெற்று அவருடைய பங்குளில் $\frac{4}{9}$ பங்கை X க்கும் மற்றும் மீதம் உள்ளதை Y க்கும் அளிக்கிறார். இவர்கள் புதிய இலாப விகிதம் மற்றும் ஆதாய விகிதம் கணக்கிடுக.

- 12.a. A and B are partners sharing profits in the ratio of 3 : 2 with capital Rs.12,000 and Rs.5,400. C is admitted as a new partner for $\frac{1}{3}$ share profits with a capital of Rs.7,500. Adjust capitals of them in the new profit sharing ratio. Give the necessary journal entries.

A மற்றும் B கூட்டாளிகள் இலாபத்தினை 3 : 2 விகிதத்தில் பிரித்துக் கொள்கின்றனர். அவர்களிடம் மூலதனம் முறையே ரூ. 12,000 மற்றும் ரூ. 5,400. புதிய கூட்டாளி C என்பவர் $\frac{1}{3}$ இலாப பகிர்வு விகிதத்தில் ரூ. 7,500 முதலுடன் சேருகிறார். புதிய இலாப பகிர்வு விகிதத்தில் கூட்டாளிகளின் முதல்களை சரிக்கட்டவும். தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளையும் தருக.

(Or)

- b. Malathi and Revathi are partners in a business sharing profits and losses in the ratio of 3 : 2. Their Balance Sheets as on 1st January 2002 was given below :

| <i>Liabilities</i> | Rs. | <i>Assets</i> | Rs. |
|--------------------|--------|---------------|--------|
| Capital Accounts | | Machinery | 20,000 |
| Malathi | 20,000 | Stock | 16,000 |
| Revathi | 15,000 | Debtors | 15,000 |
| Reserve fund | 15,000 | Cash at bank | 6,000 |
| Creditors | 7,500 | Cash in hand | 500 |
| | <hr/> | | <hr/> |
| | 57,500 | | 57,500 |
| | <hr/> | | <hr/> |

Revathi retires from the business on 1-1-2002 owing to illness and Malathi takes it over. The following revaluation were made.

- (i) The goodwill of the firm was valued at Rs.25,000
- (ii) Depreciate machinery by 7.5% and stock by 15%
- (iii) Create Provision for bad debts at 5% on debtors
- (iv) Create Provision for discount on creditors at 2%

Give Journal entries

மாலதி மற்றும் ரேவதி இருவரும் 3 : 2 எனும் இலாப பகிர்வு விகிதத்தில் ஒரு நிறுவனத்தில் கூட்டாளிகளாக உள்ளனர். ஜனவரி 1, 2002 அன்றைய அவர்களது இருப்பு நிலைக்குறிப்பு கீழே தரப்பட்டுள்ளது.

| பொறுப்புகள் | ரூ | சொத்துக்கள் | ரூ |
|-----------------|--------|---------------|--------|
| முதல் கணக்குகள் | | இயந்திரம் | 20,000 |
| மாலதி | 20,000 | சரக்கிருப்பு | 16,000 |
| ரேவதி | 15,000 | கடனாளிகள் | 15,000 |
| காப்பு நிதி | 15,000 | வங்கி இருப்பு | 6,000 |
| கடனீந்தோர் | 7,500 | வராக் இருப்பு | 500 |
| | <hr/> | | <hr/> |
| | 57,500 | | 57,500 |
| | <hr/> | | <hr/> |

1-1-2002 அன்று ரேவதி கூட்டாண்மையிலிருந்து உடல்நிலை சரியில்லாதலால் மாலதி நிறுவனத்தை எடுத்துக் கொள்கிறார். கீழ்க்கண்டவாறு மறுமதிப்பீடு செய்யப்படுகிறது.

- (i) நிறுவனத்தில் நற்பெயர் ரூ. 25,000க்கு மதிப்பிடப்படுகிறது.
- (ii) தேய்மானம் - இயந்திரம் மற்றும் 7.5% மற்றும் சரக்கிருப்பு 15% ஆகும்.
- (iii) கடனாளிகள் மீது வராக்கடன் ஒதுக்கு 5% உருவாக்கப்பட்டது.
- (iv) 2% கடனீந்தோர் வட்ட ஒதுக்கு உருவாக்கப்பட்டது.

குறிப்பேட்டுப்பதிவுகள் தருக.

13. a. Explain the modes of Dissolution.

கலைப்பின் வகைகளை விவரி.

(Or)

b. Arun and Babu were partners sharing profits in the ratio of 3 : 2 on 1.7.2009 their Balance Sheet was as under:

| <i>Liabilities</i> | Rs. | <i>Assets</i> | Rs. |
|---------------------|--------|---------------|--------|
| Capital Accounts | | Stock | 12,000 |
| Arun: 5,000 | | Debtors | 15,000 |
| Babu : <u>3,000</u> | 8,000 | Furniture | 600 |
| Creditors | 20,000 | Cash | 400 |
| | _____ | | _____ |
| | 28,000 | | 28,000 |
| | _____ | | _____ |

The firm was dissolved on the above data. The assets realised only Rs.16,000. Expenses come to Rs.500. Arun's private estate could pay only Rs.1,000. Babu has no surplus. Close the books of the firm.

அருண் மற்றும் பாபு கூட்டாளிகள் இலாபத்தை 3 : 2 என்னும் விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். 1.7.2009 அன்றை இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு :

| | | | |
|-----------------|--------|--------------|--------|
| பொறுப்புகள் | ரூ | சொத்துக்கள் | ரூ |
| முதல் கணக்குகள் | | சரக்கிருப்பு | 12,000 |
| அருண் : 5,000 | | கடனாளிகள் | 15,000 |
| பொறுப்புகள் | ரூ | சொத்துக்கள் | ரூ |
| பாபு : 3,000 | 8,000 | அறைகலன் | 600 |
| கடனீந்தோர் | 20,000 | ரொக்கம் | 400 |
| | _____ | | _____ |
| | 28,000 | | 28,000 |
| | _____ | | _____ |

மேற்கூறிய தேதியில் நிறுவனம் கலைக்கப்பட்டது. சொத்துகள் ரூ. 16,000 க்கு விற்கப்பட்டது. செலவுகள் ரூ. 500 ஆகியது. அருணின் தனிச் சொத்துக்கள் ரூ. 1,000க்கு மதிப்பிடப்பட்டது. பாபுவிற்கு மிகதியாக ஏதும் இல்லை. நிறுவன ஏடுகளின் கணக்குகளை முடிக்கவும்.

14.a The following was the Balance Sheet of Arthi and Bharathi on 31-12-2008.

| <i>Liabilities</i> | Rs. | <i>Assets</i> | Rs. |
|--------------------|--------|----------------|---------------------|
| Sundry Creditors | 38,000 | Cash at Bank | 11,500 |
| Mr.Arun Loan | 10,000 | Stock in Trade | 6,000 |
| Mr.Bharathan Loan | 15,000 | Debtors | 20,000 |
| | | Less Provision | <u>1,000</u> 19,000 |
| Reserve Fund | 5,000 | Fittings | 4,000 |
| Aarthi's Capital | 10,000 | Machinery | 28,000 |

| <i>Liabilities</i> | Rs. | <i>Assets</i> | Rs. |
|--------------------|--------|-------------------|--------|
| Bharathi's Capital | 8,000 | Investments | 10,000 |
| | | Profit & Loss A/c | 7,500 |
| | <hr/> | | <hr/> |
| | 86,000 | | 86,000 |
| | <hr/> | | <hr/> |

The Partnership was dissolved on 31 - 12 -2008

- (i) A took over the investment at an agreed value of Rs.8,000 and agreed to pay off the loan to Mr. Arun Loan.
- (ii) The assets realised as follows :
 Stock Rs.5,000, Debtors Rs.18,500; Fittings Rs.4,500 and Machinery Rs.25,000
- (iii) The expenses on dissolution Rs.1,100
- (iv) The sundry creditors were paid off less 2.5% discount.

Aarthi and Bharathi shared profit & Losses on the ratio of 3 : 2. Prepare Realisation Account.

பின்வருவன ஆர்த்தி மற்றும் பாரதியின் 31-12-2008க்கான இருப்பு நிலைக் குறிப்பு.

| <i>பொறுப்புகள்</i> | ரூ | <i>சொத்துக்கள்</i> | ரூ |
|--------------------|--------|----------------------|--------|
| பற்பலகடனீந்தோர்கள் | 38,000 | வங்கியில் ரொக்கம் | 11,500 |
| திரு அருண் கடன் | 10,000 | வியாபார சரக்கிருப்பு | 6,000 |
| திரு பரதன் கடன் | 15,000 | கடனாளிகள்- 20,000 | |

| பொறுப்புகள் | ரூ | சொத்துக்கள் | ரூ |
|---------------|---------------|-------------------|---------------|
| காப்பு நிதி | 5,000 | கழி ஒதுக்கு 1,000 | 19,000 |
| ஆர்த்தி முதல் | 10,000 | பொருத்துதல்கள் | 4,000 |
| பாரதி முதல் | 8,000 | இயந்திரம் | 28,000 |
| | | முதலீடுகள் | 10,000 |
| | | இலாப நடட் க/கு | 7,500 |
| | <u>86,000</u> | | <u>86,000</u> |

31-12-2008 அன்று சுவட்டாண்மை கலைக்கப்படுகிறது.

- (i) ஆர்த்தி முதலீடுகளை ரூ 8,000க்கு எடுத்துக்கொள்வதோடு திரு. அருணிதம் கடன் செலுத்த ஒப்புக் கொண்டார்.
- (ii) சரக்கிருப்பு சொத்துக்கள் விற்று பணமாக்கப்பட்டது.
- (iii) சரக்கிருப்பு ரூ5,000; கடனாளிகள் ரூ 18,500 ; பொருத்துதல்கள் ரூ. 4,500 மற்றும் இயந்திரம் ரூ25,000.

பற்பல கடனீந்தோர்களுக்கு 2½% தள்ளுபடியில் செலுத்தப்பட்டது.

ஆர்த்தி மற்றும் பாரதியின் இலாப நடட் விகிதம் 3:2. தீர்வு கணக்கிணைத் தயாரிக்க.

(Or)

b. Explain “Garner vs. Murray’s Principle”.

15. a. Ram, Ravi and Raja share profit in the ratio 3 : 2 : 1. On 31-12-2008, their Balance Sheet was as follows.

| Liabilities | Rs. | Assets | Rs. |
|------------------|--------|-----------|--------|
| Creditors | 12,000 | Machinery | 25,000 |
| General Expenses | 3,000 | Stock | 11,000 |

| <i>Liabilities</i> | Rs. | <i>Assets</i> | Rs. |
|--------------------|--------|---------------|--------|
| Capital | | Debtors | 9,500 |
| Ram | 20,000 | Goodwill | 13,000 |
| Ravi | 15,000 | Cash | 1,500 |
| Raja | 10,000 | | |
| | 60,000 | | 60,000 |

On the above data, the firm was dissolved. The assets except cash realised is Rs.60,000. The creditors were settled at Rs.11,500. Dissolution expenses amounted to Rs.800. Give necessary ledger accounts.

ராம், ரவி மற்றும் ராஜா கூட்டாளிகள் இலாபத்தை 3 : 2 : 1 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர். பின்வருவன 31-12-2008 க்கு அவர்களின் இருப்பு நிலைக்குறிப்பு ஆகும்.

| <i>பொறுப்புகள்</i> | ரூ | <i>சொத்துகள்</i> | ரூ |
|--------------------|--------|------------------|--------|
| கடனீந்தோர்கள் | 12,000 | இயந்திரம் | 25,000 |
| பொது காப்பு | 3,000 | சரக்கிருபு | 11,000 |
| முதல் | | கடனாளிகள் | 9,500 |
| ராம் | 20,000 | நற்பெயர் | 13,000 |
| ரவி | 15,000 | ரொக்கம் | 1,500 |
| ராஜா | 10,000 | | |
| | 60,000 | | 60,000 |

மேற்சொன்ன தேதியில் இந்த நிறுவனம் கலைப்புக்குள்ளானது. ரொக்கம்

தவிர மற்ற சொத்துக்கள் பணமாக்கப்பட்டது ரூ. 60,000 கடனீந்தோர்க்கு ரூ. 11,500 செலுத்தப்பட்டது. கலைப்புக்கான செலவு ரூ. 800. தேவையான பேரேட்டு கணக்கு தருக.

(Or)

- b. Write short note on
- (i) Surplus Capital method
 - (ii) Maximum loss method.
- சிறுகுறிப்பு வரைக
- (i) உபரி முதல் முறை.
 - (ii) அதிகபட்ச நட்ட முறை.

PART - C

(3 × 10 = 30)

Answer any **Three** Questions.

16. Define Partnership and state its main features,

கூட்டாண்மையை வரையறுத்து அதன் முக்கிய இயல்புகளை குறிப்பிடுக.

17. P, Q and R were partners sharing profits in the ratio of 3 : 2 : 1 on 1-1-2009 Q retired on that date. Balance sheets was as follows:

| <i>Liabilities</i> | Rs. | <i>Assets</i> | Rs. |
|--------------------|--------|---------------|--------|
| General Reserve | 6,000 | Machinery | 30,000 |
| Expenses Owing | 2,000 | Land | 3,000 |
| Bills Payable | 5,000 | Debtors | 9,500 |
| Creditors | 11,000 | Stock | 12,000 |

| <i>Liabilities</i> | Rs. | <i>Assets</i> | Rs. |
|--------------------|--------|---------------|--------|
| Capital | | Cash | 500 |
| P | 12,000 | | |
| Q | 10,000 | | |
| R | 9,000 | | |
| | 55,000 | | 55,000 |
| | | | |

The terms were :

- (i) Goodwill was to be valued at Rs.12,000 but no good will account was to be raised.
- (ii) Expenses owing are to be brought down to Rs. 1,500
- (iii) New ratio between P and R will be 3 : 2
- (iv) Machinery is to be valued 10% less and land Rs.4,000
- (v) The total capital of new firm will be fixed at Rs.25,000 to be contributed by the remaining partners in profit sharing ratios.

- Prepare
- (i) Revaluation account
 - (ii) Capital account and
 - (iii) Balance sheet after 'Q's retirement

P, Q மற்றும் R என்னும் கூட்டாளிகள் இலாபத்தை 3 : 2 : 1 எனும் விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். 1-1-2009 அன்று Q விலகுகிறார், அன்றைய தேதியில் இருப்பு நிலைக் குறிப்பு கீழே தரப்பட்டது.

| பொறுப்புகள் | ரூ | சொத்துகள் | ரூ |
|--------------------------------|--------|--------------|--------|
| பொதுகாப்பு | 6,000 | இயந்திரம் | 30,000 |
| கொடுக்கப்பட வேண்டிய | | | |
| செலவுகள் | 2,000 | நிலம் | 3,000 |
| செலுத்துவதற்குரிய மாற்றுசீட்டு | 5,000 | கடனாளிகள் | 9,500 |
| கடனீந்தோர் | 11,000 | சரக்கிருப்பு | 12,000 |
| பொறுப்புகள் | ரூ | சொத்துகள் | ரூ |
| முதல் | | ஶாக்கம் | 500 |
| P | 12,000 | | |
| Q | 10,000 | | |
| R | 9,000 | | |
| | 55,000 | | 55,000 |
| | | | |

ஒப்பந்தகளாவன :

- (i) தற்பெயர் ரூ 12,000 க்கு மதிப்பிடப்பட்டது. ஆனால் நற்பெயர் கணக்கு எதுவும் தோற்றுவிக்கவில்லை.
- (ii) கொடுபட வேண்டிய செலவுகள் ரூ. 1,500 க்கு குறைக்கப்பட்டது.
- (iii) புதிய இலாப பகிர்வு விகிதம் P மற்றும் R க்கு இடையே 3 : 2.
- (iv) இயந்திரம் 10% குறைத்து மதிப்பிடப்பட்டது மேலும் நிலம் ரூ. 4,000க்கு மதிப்பிடப்பட்டது.

- (v) புதிய கூட்டாணமையின் மொத்த முதல் ரூ 25,000ஐ புதிய கூட்டாளிகள் இலாப பகிர்வு விகிதத்தில் கொண்டு வந்தனர். தயாரிக்க (i) மறுமதிப்பிட்டுக் கணக்கு. (ii) முதல் கணக்கு மற்றும் (iii) Q விலகிய பின்பு இருப்பு நிலைக்குறிப்பு.

18. Suresh, Ramesh and Logesh were partners sharing profits and losses in the ratio of 3 : 2 : 1 on 31st March 2009 their balance sheet was as follows:

| <i>Liabilities</i> | Rs. | <i>Assets</i> | Rs. |
|--------------------|--------|-----------------------------|--------|
| Sundry Creditors | 15,400 | Cash at Bank | 3,500 |
| Bills Payable | 13,600 | Stock | 19,800 |
| Suresh's Loan A/c | 10,000 | Debtors | 15,000 |
| | | Less Provision <u>1,000</u> | 14,000 |
| General Reserve | 12,000 | Joint Life Policy | 4,000 |
| Capital A/c | | Furniture | 10,000 |
| Suresh | 20,000 | Machinery | 43,700 |
| Ramesh | 16,000 | | |
| Logesh | 8,000 | | 44,000 |
| | <hr/> | | <hr/> |
| | 95,000 | | 95,000 |
| | <hr/> | | <hr/> |

The firm was dissolved on 1st April 2009. Joint Life Policy was taken over by Suresh at Rs.5,000. Stock realised Rs.18,000. Debtors realised Rs.14,500. Furniture fetched Rs.6,300 while machinery was sold for Rs.46,000. Liabilities were paid in full. In addition one bill for Rs.5,000

under discount was dishonoured and had to taken up by the firm. Expenses of liquidation totalled Rs.2,000. Give the necessary ledger accounts to close the books of the firm.

சுரேஸ், ரமேஸ் மற்றும் லோகேஸ் இவர்களின் இலாப பிரிவு வீதம் என்று உள்ளது. அன்றைய தேதி இருப்பு நிலைக் குறிப்பு இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு :

| பொறுப்புகள் | ரூ | சொத்துகள் | ரூ |
|---------------------------------|---------------------|----------------------|---------------------|
| பற்பல் கடனீந்தோர்கள் | 15,400 | வங்கியில் ரொக்கம் | 3,500 |
| செலுத்துவதற்குரியமாற்றுச்சீட்டு | 13,600 | சரக்கிருப்பு | 19,800 |
| சுரேஸ் கடன் க/கு | 10,000 | கடனாளிகள் | 15,000 |
| | | கழி ஒதுக்கீடு | <u>1,000</u> 14,000 |
| பொதுகாப்பு | 12,000 | கூட்டு ஆயுள் திட்டம் | 4,000 |
| முதல் க/கு | | | |
| சுரேஸ் | 20,000 | அறைகலான் | 10,000 |
| ரமேஸ் | 16,000 | இயந்திரம் | 43,700 |
| லோகேஸ் | <u>8,000</u> 44,000 | | |
| | <u>95,000</u> | | <u>95,000</u> |

1.4.2009 அன்று நிறுவனம் கலைக்கப்பட்டது. கூட்டு ஆயுள் திட்டத்தை சுரேஸ் ரூ 5,000க்கு ஏற்றுக் கொண்டார்.

சொத்துக்கள் பின்வருமாறு விற்கப்பட்டது.சரக்கு ரூ 18,000க்கும் கடனாளிகள் ரூ 14,000க்கும் அறைகலன் ரூ 6,300க்கும் இயந்திரம் ரூ 46,000க்கும் விற்கப்பட்டது.

பொறுப்புகள் முழுமையாக திருப்பி செலுத்தப்பட்டது. வட்டம் செய்யப்பட்ட ஒரு உண்டியல் மறுத்தளிக்கப்பட்டதால் ரூ 5000க்கும் நிறுமம் செலுத்தியது. கலைப்பு செலவு ரூ 2000 செலுத்தப்பட்டது.

நிறுமத்தின் ஏடுகளில் தேவையான பேரேட்டு கணக்கை தயார் செய்யவும்.

19. X, Y and Z were partners sharing profits equally. Z died on 31-3-91 the balance sheet of the firm as at 31-12-90 was as under :

| <i>Liabilities</i> | Rs. | <i>Assets</i> | Rs. |
|--------------------|----------|-------------------|--------------|
| Capital A/c's | | Goodwill | 40,500 |
| X | 90,000 | Buildings | 90,000 |
| Y | 75,000 | Investment (Cost) | 24,000 |
| Z | 63,000 | Debtors | 54,000 |
| | | Less Provision | <u>5,400</u> |
| Reserve Fund | 18,000 | Stock | 48,600 |
| Investment | | | |
| Fluctuation Fund | 6,300 | Cash at Bank | 12,000 |
| Creditors | 46,800 | | |
| | <hr/> | | |
| | 2,99,100 | | <hr/> |
| | <hr/> | | <hr/> |

On the date of death it was found that :

- (i) Debtors were all good.
- (ii) Investments were valued at Rs.22,500 and were taken over by X at that value.

- (iii) Stock were valued at Rs.75,000; Building was valued Rs.1,71,000
- (iv) Liability for workmen's compensation for Rs.9,000 was to be provided for.
- (v) Goodwill was to be valued at one year's purchase of average profits of last 5 years.
- (vi) Z's share of profit upto the data of death was to be calculate on the basis of last year's profit.

The profit of the last 5 years were as under;

1986 - Rs.34,500; 1987 - Rs.37,500; 1988 - Rs.24,000;
1989 - Rs.30,000; 1990 - Rs.36,000

Prepare Revaluation A/c, Capital A/c's and balance sheet of the remaining partners.

X, Y மற்றும் Z கூட்டாளிகள் இலாபத்தை சமமாக பிரித்து கொள்வார்கள். 31-3-91

அன்று Z இறந்தார். பின்வருவன 31-12-90க்கான இருப்பு நிலைக் குறிப்பு

| பொறுப்புகள் | ரூ | சொத்துகள் | ரூ |
|-------------|--------|---------------------|--------|
| முதல் க/கு | | நற்பெயர் | 40,000 |
| X | 90,000 | கட்டிடம் | 90,000 |
| Y | 75,000 | முதலீடுகள்(அடக்கம்) | 24,000 |
| Z | 63,000 | கடனாளிகள் | 54,000 |

| பொறுப்புகள் | ரூ | சொத்துகள் | ரூ |
|---------------------------|----------|-------------------|----------|
| காப்பு நிதி | 18,000 | கழிஒதுக்கு | 5400 |
| முதலீட்டு மாறுபாட்டு நிதி | 6,300 | சரக்கிருப்பு | 84,000 |
| கடனீந்தோர்கள் | 46,800 | வங்கியில் ரொக்கம் | 12,000 |
| | | | |
| | 2,99,100 | | 2,99,100 |

இறந்த தேதியன்று கண்டுபிடிக்கப்பட்டது

- (i) கடனாளிகள் அனைவரும் நன்று.
- (ii) முதலீடுகள் ரூ 22,500 என மதிப்பிடப்பட்டது மற்றும் அதே மதிப்பிற்கு X எடுத்து கொண்டார்
- (iii) சரக்கிருப்பு ரூ 75,000 என மதிப்பிடப்பட்டது, கட்டிடம் ரூ 1,71,00 என மதிப்பிடப்பட்டது.
- (iv) தொழிலாளர்களின் இழப்பீட்டு பொறுப்பு ரூ 9000 ஒதுக்கப்பட்டது.
- (v) கடந்த 5 ஆண்டு இலாப சராசரியில் ஒரு வருட கொள் முதல் முறையில் நற்பெயர் மதிப்பிடப்பட்டது.
- (vi) கடந்த ஆண்டு இலாபத்தின் அடிப்படையில் இறந்த நாள்வரையான அவர் இலாபம் கணக்கிடப்படும்.

பின் வருவன கடந்த 5 ஆண்டுகளின் இலாபம் 1986 - Rs.34,500 ;
1987 - Rs.37,500; 1988 - Rs.24,000; 1989 - Rs.30,000 ;
1990 - Rs.36,000.

மறுமதிப்பீட்டு க/கு, முதல் க/கு மற்றும் மீதம் உள்ள கூடாளிகளின் இருப்பு நிலைக்குறிப்பு தயார் செய்க.

20. Rathi, Vanitha and Bharathi are in partnership. The following is their Balance Sheet as at 31-12-2008 on which date, the dissolved partnership. They share profits in the ratio of 5 : 3 : 2

| <i>Liabilities</i> | Rs. | <i>Assets</i> | Rs. |
|--------------------|----------|---------------|----------|
| Capitals | | Premises | 40,000 |
| Rathi | 50,000 | Plant | 30,000 |
| Vanitha | 15,000 | Stock | 30,000 |
| Bharathi | 45,000 | Debtors | 60,000 |
| Creditors | 40,000 | | |
| Rathi's Loan | 10,000 | | |
| | 1,60,000 | | 1,60,000 |
| | | | |

It was agreed to repay the amounts due to the partners as and when the assets were realised.

1-2-2009 — Rs.30,000 ; 1-4-2009 —Rs.73,000 ;
1-6-2009 — Rs.47,000.

Prepare a statement showing how the distribution to the partners should be made and show Realisation A/c, Capital A/c and Cash A/c.

ரதி, வனிதா மற்றும் பாரதி ஒரு கூட்டாண்மையில் இருந்தார்கள். பின்வருவன கூட்டாண்மை கலைப்பு நாளான 31-12-2008 அன்றைய இருப்பு நிலைக்குறிப்பு ஆகும். அவர்களின் இலாப பகிர்வு விகிதம் 5 : 3 : 2 ஆகும்.

| பொறுப்புகள் | ரூ. | சொத்துக்கள் | ரூ. |
|---------------|----------|--------------|----------|
| முதல்கள் | | வளாகம் | 40,000 |
| ரதி | 50,000 | இயந்திரம் | 30,000 |
| வனிதா | 15,000 | சரக்கிருப்பு | 30,000 |
| பாரதி | 45,000 | கடனாளிகள் | 60,000 |
| கடனீந்தோர்கள் | 40,000 | | |
| ரதியுடைய கடன் | 10,000 | | |
| | _____ | | _____ |
| | 1,60,000 | | 1,60,000 |
| | _____ | | _____ |

சொத்துக்கள் பணமாக்கப்படும் போது கூட்டாளிகளுக்கான தொகையை செலுத்துவதாக ஒப்புக் கள்ளப்பட்டது.

1-2-2009 ரூ. 30,000 1-4-2009 ரூ. 73,000

1-6-2009 ரூ. 47,000

கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டியதை காட்டும் அறிக்கை ஒன்றை தயார் செய்க மற்றும் மறுமதிப்பீடு க/கு முதல் ரொக்க க/கு தயார் செய்க.

————— *** —————

**B.Com. (CORPORATE SECRETARYSHIP) DEGREE
EXAMINATION, APRIL 2010**

Third Semester

BUSINESS STATISTICS AND MATHEMATICS

(CBCS / 2008 Onwards)

Duration : 3 Hours

Maximum : 75 Marks

Part - A

(10 × 2 = 20)

Answer **All** Questions.

1. What do you mean by tabulation ?
அட்டவணையிடுதல் என்பது பற்றி நீ அறிவது யாது ?
2. Explain - Secondary Data
இரண்டாம் நிலைப்புள்ளி விவரம் - விளக்குக.
3. How can you calculate mean ?
நீ எவ்வாறு சராசரி கணக்கிடுவாய் ?
4. Regression - Explain
தொடர்பு போக்கு - விளக்குக.
5. Write short note on “ Measures of Central Tendency “
மையநிலை போக்களவைகள் மீது சிறு குறிப்பு வரைக.
6. What is Rank Correlation ?
வரிசை ஒட்டுறவு என்றால் என்ன ?

7. State the meaning for “trend line

போக்கு கோடுக்கான அர்த்தத்தை தெரிவி.

8. What do you mean by Time series Analysis ?

காலம் சார் தொடர்வரிசை ஆய்வு பற்றி நீ அறிவது யாது ?

9. Define Set

கனம் பற்றி வரையறு.

10. What do you mean by “Statistical Probability” ?

புள்ளியியல் நிகழ்தகவு பற்றி நீ அறிவது யாது ?

Part - B

(5 × 5 = 25)

Answer **All** Questions.

11. a. Distinguish between Primary data and Secondary data

முதல் தரப்புள்ளி விவரத்தையும் இரண்டாம் தரப்புள்ளி விவரத்தையும் வேறுபடுத்துக.

(Or)

b. Discuss the requirements of a good questionnaire.

ஒரு நல்ல வினாத்தாளுக்கான தேவைகளை கலந்தாராய்க.

12. a. Calculate mean from the following data :—

Value : 1 2 3 4 5 6 7 8 9 10

Frequency: 20 31 29 38 25 33 39 10 16 56

பின் வரும் புள்ளிவிவரங்களை கொண்டு சராசரியை கணக்கிடுக :

மதிப்பு : 1 2 3 4 5 6 7 8 9 10

அலைவெண் : 20 31 29 38 25 33 39 10 16 56

(Or)

b. From the following find out the mean profits :—

| <i>Profit per shop (Rs.)</i> | <i>Number of Shops</i> |
|------------------------------|------------------------|
| 100 - 200 | 11 |
| 200 - 300 | 19 |
| 300 - 400 | 21 |
| 400 - 500 | 27 |
| 500 - 600 | 31 |
| 600 - 700 | 29 |
| 700 - 800 | 19 |

பின் வருவனவற்றில் இருந்து சராசரி இலாபத்தை கண்டுபிடி

ஒரு கடைக்கான இலாபம் (ரூ) கடை எண்ணிக்கை

| | |
|-----------|----|
| 100 - 200 | 11 |
| 200 - 300 | 19 |
| 300 - 400 | 21 |
| 400 - 500 | 27 |
| 500 - 600 | 31 |
| 600 - 700 | 29 |
| 700 - 800 | 19 |

13. a. Calculate the semi interquartile range and quartile coefficient from the following :—

| | | | | | | | | |
|----------------|---|----|----|-----|-----|-----|----|----|
| Age (in Years) | : | 20 | 30 | 40 | 50 | 60 | 70 | 80 |
| No.of Members | : | 3 | 61 | 132 | 154 | 139 | 52 | 3 |

பகுதி இடையேயான கால்மங்கள் மற்றும் கால்மங்கள் கெழுவை பின் வருவனவற்றில் இருந்து கணக்கிடுக.

வயது (ஆண்டுகளில்) : 20 30 40 50 60 70 80

உறுப்பினர் எண்ணிக்கை: 3 61 132 154 139 52 3

(Or)

b. The table below gives the marks obtained by 10 B.Com (CS), students in statistics examination. Calculate standard deviation.

Nos. : 1 2 3 4 5 6 7 8 9 10

Marks: 45 50 60 62 40 68 39 50 80 85

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் 10 B.Com (CS), மாணவர்களின் புள்ளியியல் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண் ஆகும். திட்ட விலக்கம் கணக்கிடுக :

எண்கள் : 1 2 3 4 5 6 7 8 9 10

மதிப்பெண்கள் : 45 50 60 62 40 68 39 50 80 85

14. a. Calculate trend values by the method of least square from the data given below and estimate the sales for 2009 :—

Year : 2002 2003 2004 2005 2006

Sales

(Rs.in Lakhs) : 72 76 82 88 92

கீழே கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விவரங்களில் இருந்து குறைந்தவர் முறையைப் பயன்படுத்தி போக்கு மதிப்புகளை கணக்கிடவும். மற்றும் 2009 ம் ஆண்டுக்கான விற்பனையை மதிப்பிடுக :

| | | | | | | |
|---------------------|---|------|------|------|------|------|
| ஆண்டு | : | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 |
| விற்பனை | | | | | | |
| (ரூ. இலட்சத்தில்) : | | 72 | 76 | 82 | 88 | 92 |

(Or)

- b. Compute a price index for the following by (i) simple aggregate and (ii) average of price relative method by using both Arithmetic mean and Geometric mean :—

| | | | | | | | |
|---------------------|---|----|----|----|----|----|----|
| Commodity | : | A | B | C | D | E | F |
| Price in 2000 (Rs.) | : | 20 | 30 | 10 | 25 | 40 | 50 |
| Price in 2001 (Rs.) | : | 25 | 30 | 15 | 35 | 45 | 55 |

பின் வருவனவற்றில் இருந்து விலைவாசி குறியீட்டு எண் கணக்கிடுக.

(அ) எளிய கூட்டல் முறை மற்றும் (ஆ) சராசரி ஒப்புமை முறையில் கணக்கிட கூட்டு சராசரி மற்றும் பெருக்கல் சராசரியை பயன்படுத்துக.

| | | | | | | | |
|----------------------|---|----|----|----|----|----|----|
| பண்டம் | : | A | B | C | D | E | F |
| விலை 2000த்தில் (ரூ) | : | 20 | 30 | 10 | 25 | 40 | 50 |
| விலை 2001ல் (ரூ) | : | 25 | 30 | 15 | 35 | 45 | 55 |

15. a. A family of 4 brothers and 3 sisters is to be arranged for a photograph in one row. In how many ways can they be seated if all the sisters sit together ?

4 சகோதரர்கள் மற்றும் 3 சகோதரிகள் கொண்ட ஒரு குடும்பத்தில் ஒளிபடம் எடுக்க ஒரு வரிசையில் (row) அமர்த்தப்படுகிறார்கள். அனைத்து சகோதரிகளும் ஒரே இடத்தில் அமர எத்தனை வழிகள் உள்ளன ?

(Or)

b. Discuss the different school of thought on probability.

நிகழ்தகவு மீதான பல்வேறு பள்ளிகளின் சிந்தனைகளை கலந்தாராய்க.

Part - C

(3 × 10 = 30)

Answer any **Three** Questions.

16. Represent by a percentage bar diagram the following data on expenses for the two companies. i.e. Sibi Ltd and Logesh Ltd :—

| <i>Expenses</i> | <i>Sibi Ltd</i> | <i>Logesh Ltd</i> |
|---------------------|-----------------|-------------------|
| | (Rs. in '000) | (Rs.in '000) |
| Raw Materials | 450 | 350 |
| Employees exp. | 750 | 680 |
| Administrative exp. | 210 | 580 |
| R & D | 400 | 245 |
| Other expenses | 180 | 455 |

சிபி நிறுமம் மற்றும் லோ கேஸ் நிறுமம், இந்த இரண்டு நிறுமத்தின் செலவுக்கான புள்ளி விவரம் பின்வருவதை கொண்டு சதவீத பட்டை வரைப்படம் வரைக :

| <i>செலவுகள்</i> | <i>சிபி நிறுமம்</i> | <i>லோகேஸ்</i> |
|-------------------------------|---------------------|---------------|
| | (ரூ'000) | (ரூ '000) |
| கச்சா பொருட்கள் | 450 | 350 |
| பணியாளர்கள் செலவு | 750 | 680 |
| நிர்வாக செலவுகள் | 210 | 580 |
| ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி | 400 | 245 |
| மற்ற செலவுகள் | 180 | 455 |

17. Compute median from the following data :—

| | | | | | | | | | |
|------------|-----|-----|-----|-----|-----|-----|-----|-----|-----|
| Mid values | 115 | 125 | 135 | 145 | 155 | 165 | 175 | 185 | 195 |
| Frequency | 8 | 30 | 54 | 68 | 120 | 65 | 42 | 25 | 4 |

பின்வரும் புள்ளிவிவரங்களில் இருந்து இடைநிலையளவு கணக்கிடுக :

| | | | | | | | | | |
|-------------|-----|-----|-----|-----|-----|-----|-----|-----|-----|
| இடை மதிப்பு | 115 | 125 | 135 | 145 | 155 | 165 | 175 | 185 | 195 |
| அலை வெண் | 8 | 30 | 54 | 68 | 120 | 65 | 42 | 25 | 4 |

18. Ten competitors in a beauty contest are ranked by three judges in the following order :—

I Judge : 1 4 5 9 8 10 6 3 7 2

II Judge : 4 7 8 5 6 10 9 2 3 1

III Judge : 7 6 8 5 1 9 10 2 4 3

Use rank correlation coefficient to discuss which pair of judges have the nearest approach to common tastes in beauty.

பத்து போட்டியாளர்கள் கொண்ட ஒரு அழகு போட்டியில் மூன்று நடுவர்களின் தரவரிசை பின்வருமாறு :

நடுவர் I : 1 4 5 9 8 10 6 3 7 2

நடுவர் II : 4 7 8 5 6 10 9 2 3 1

நடுவர் III : 7 6 8 5 1 9 10 2 4 3

வரிசை ஒட்டுறவு கெழுவைப் பயன்படுத்தி எந்த இரண்டு நடுவர்களின் விருப்பம் அழகு போட்டியில் அருகில் உள்ளது என்பதை விவாதி.

19. The following table gives the assets value of Vivek Ltd :—

| | | | | | | |
|--------|-----------|-------|-------|-------|-------|-------|
| Year | : 2000-01 | 01-02 | 02-03 | 03-04 | 04-05 | 05-06 |
| Assets | : 95 | 97 | 85 | 115 | 125 | 151 |

(a) Represent the data graphically.

(b) Fit a straight line trend .

(c) Also estimate the assets for 2010 - 11.

பின்வரும் அட்டவணையில் விவேக் நிறுமத்தின் சொத்து மதிப்பு
கொடுக்கப்பட்டுள்ளது.

| | | | | | | |
|------------|-----------|-------|-------|-------|-------|-------|
| ஆண்டு | : 2000-01 | 01-02 | 02-03 | 03-04 | 04-05 | 05-06 |
| சொத்துகள்: | 95 | 97 | 85 | 115 | 125 | 151 |

(ஈ. கோடியில்)

(அ) வரைபடம்மூலம் புள்ளி விவரங்களை வெளிப்படுத்து.

(ஆ) ஒரு நேர் போக்கு கோடு பொறுத்துக.

(இ) மேலும் 2010 - 11 ம் ஆண்டு சொத்தை மதிப்பிடுக.

20. What do you mean by sets ? Discuss about different types of sets ?

கனம் என்பது பற்றி நீ அறிவது யாது ? பல்வேறு வகையான கனம் பற்றி
விவாதி.

B.Com. (C.S.) DEGREE EXAMINATION, APRIL 2010

Fourth Semester

Corporate Secretaryship

COMPANY LAW AND SECRETARIAL PRACTICE - II

(CBCS—2008 Onwards)

Duration : 3 Hours

Maximum : 75 Marks

Part - A

(10 × 2 = 20)

Answer **all** Questions.

All questions carry equal marks.

1. Who are First Directors ?

முதல் இயக்குநர்கள் என்பவர்கள் யார் ?

2. Write short note on : Alternate Directors.

மாற்று இயக்குநர்கள் பற்றி சிறு குறிப்பு எழுது.

3. Who is a Managing Director ?

மேலாண்மை இயக்குநர் என்பவர் யார் ?

4. State the disqualifications of Managing Director.

மேலாண்மை இயக்குநரின் தகுதியின்மைகளைக் கூறு.

5. What is meant by Quorum ?

குறைவெண் என்பதன் பொருள் என்ன ?

6. Write a note on : Chairman of meeting.

கூட்டத்தலைவர் பற்றி குறிப்பு எழுது.

7. What is Investigation ?

புலனாய்வு என்றால் என்ன ?

8. What do you mean by mismangement ?

தவறான மேலாண்மை என்பதன் பொருள் பற்றி நீ அறிவது என்ன ?

9. What is Reconstruction ?

மறு சீரமைப்பு என்றால் என்ன ?

10. What is meant by winding up ?

கலைப்பு என்பதன் பொருள் பற்றி நீ அறிவது என்ன ?

Part - B

(5 × 5 = 25)

Answer **all** Questions

All questions carry equal marks.

11 a. How are Directors appointed by a company in general meeting ?

நிறும பொதுக் கூட்டத்தில் இயக்குநர்களை எவ்வாறு நியமிக்கலாம் ?

(Or)

b. What are the disqualifications of Directors ?

இயக்குநர்களின் தகுதியின்மைகள் யாவை ?

12 a. State the legal provisions regarding a Managing Director.

மேலாண்மை இயக்குநர் தொடர்பான சட்ட விதிகளைக் கூறு.

(Or)

b. Distinguish between Manager and Managing Director.

மேலாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் வேறுபடுத்துக.

13 a. What is a statutory report ? What are its contents ?

சட்டபூர்வ அறிக்கை என்றால் என்ன ? அதன் உள்ளடக்கங்கள் யாவை ?

(Or)

b. State legal provisions regarding proxies.

மாற்றாளர் தொடர்பின் சட்ட விதிகளைக் கூறு.

14 a. What are the consequences of investigation ?

புலனாய்வின் விளைவுகள் யாவை ?

(Or)

b. Explain the conditions for oppression.

அடக்குமுறையின் நிபந்தனைகளை விளக்கு.

15 a. Write a note on Member's voluntary winding up.

உறுப்பினர் தன்விருப்பக் கலைப்பு பற்றி குறிப்பு எழுது.

(Or)

b. Distinguish between amalgamation and reconstruction.

ஒருங்கிணைப்பு மற்றும் மறுசீரமைப்பு வேறுபடுத்துக.

Part - C

(3 × 10 = 30)

Answer any **three** Questions.

All questions carry equal marks.

16. Explain the duties of directors.

இயக்குநர்களின் கடமைகளை விளக்கு.

17. Write an essay on managerial remuneration.

மேலாண்மையரின் ஊதியம் பற்றி கட்டுரை எழுது.

18. Discuss the duties of the Company Secretary in connection with the annual general meeting.

ஆண்டுப் பொதுக்கூட்டம் தொடர்பான செயலரது கடமைகளை விவரி.

19. Explain the various grounds for compulsory winding up.

கட்டாயக் கலைப்பிற்கான பல்வேறு காரணங்களை விளக்குக.

20. What are the various circumstances under which Government may order for investigation ?

புலனாய்வுக்கு அரசு ஆணை வழங்கும் பல்வேறு தருணங்கள் யாவை ?

————— *** —————

B.Com. (C.S.) DEGREE EXAMINATION, APRIL 2010**Fourth Semester****Corporate Secretaryship****GENERAL LAW****(CBCS—2008 Onwards)**

Duration : 3 Hours

Maximum : 75 Marks

Part - A

(10 × 2 = 20)

Answer **All** the Questions
All questions carry equal marks.

1. State the meaning of law.

சட்டத்தின் பொருள் தருக.

2. Define common law.

பொதுவான சட்டம் வரையறு.

3. What do you mean by federalism ?

கூட்டரசு என்றால் என்ன ?

4. What is meant by fundamental rights ?

அடிப்படை உரிமைகள் என்றால் என்ன ?

5. Give the meaning of interpretation of Statutes.

செய்சட்டப் பொருள் விளக்கத்தின் பொருளிணைத் தருக.

6. State any two external aids to interpretation.

பொருள் விளக்கத்திற்கான வெளியுரை உதவு முறைகள் ஏதாவது இரண்டினைத் தருக.

7. What is immovable property ?

அசையாச் சொத்து என்றால் என்ன ?

8. What do you mean by usufructory mortgage ?

சுவாதீன அடைமானம் என்றால் என்ன ?

9. What is meant by charges ?

பொருட்பிணை பொறுப்புகள் என்றால் என்ன ?

10. Define Warranties.

உறுதியளிப்புப் பத்திரம் வரையறு.

Part - B

(5 × 5 = 25)

Answer All Questions

All questions carry equal marks.

11 a. Enumerate the Sailable features of Indian Constitution.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்பியல்புகளைக் கூறுக.

(Or)

b. Write a note on judicial decision.

நீதித் துறை முடிவு பற்றி ஒரு குறிப்பு எழுதுக.

12 a. Explain the characteristics of federal constitution.

கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் இயல்புகளை விளக்குக.

(Or)

b. State the various fundamental duties for the Citizens of India.

இந்திய மக்களின் பல்வேறு அடிப்படைக் கடமைகளைத் தருக.

13 a. Explain the need and objects of interpretations of Statues.

செய்சட்ட பொருள் விளக்கத்தின் தேவை மற்றும் குறிக்கோள்களை விளக்குக.

(Or)

b. What are the primary rules of interpretation of Statues ?

செய்சட்ட பொருள் விளக்கத்தின் முதன்மை விதிகள் யாவை ?

14 a. Define lease. What are the essential elements of lease ?

குத்தகை வரையறு. குத்தகையின் அத்தியாவசியக் கூறுகள் யாவை ?

(Or)

b. How is gift of an immovable property effected ?

அசையா சொத்துக் குறித்த கொடை எவ்வாறு ஏற்படுத்தப்படுகிறது ?

15 a. Briefly explain the various conditions of registration.

பதிவு செய்தலின் பல்வேறு நிபந்தனைகளை சுருக்கமாக விளக்குக.

(Or)

b. Differentiate between mortgage and charge.

அடைமானம் மற்றும் பொருட்பிணைப் பொறுப்புக்களை வேறுபடுத்துக.

Part - C

(3 × 10 = 30)

Answer any **three** Questions
All questions carry equal marks.

16. Describe the various sources of Indian Law.

இந்திய சட்டத்தின் ஆதாரங்களை விவரி.

17. Examine the various fundamental rights.

பல்வேறு அடிப்படை உரிமைகளை ஆராய்க.

18. Enumerate and explain various internal aids to interpretation.

பொருள் விளக்கத்திற்கான பல்வேறு உள்ளூரை உதவுமுறைகளைப் பட்டியலிட்டு விளக்குக.

19. Explain “Once a mortgage is always a mortgage”.

ஒருமுறை அடைமானம் என்றால் அது எப்போதுமே அடைமானம் தான் - விளக்குக.

20. Examine the various types of charges.

பொருட்பிணைப் பொறுப்புக்களின் பல்வேறு வகைகளை ஆராய்க.

————— *** —————

B.Com. (C.S.) DEGREE EXAMINATION, APRIL 2010

Fourth Semester

Corporate Secretaryship

BANKING AND INSURANCE

(CBCS—2008 Onwards)

Duration : 3 Hours

Maximum : 75 Marks

Part - A

(10 × 2 = 20)

Answer **All** questions

1. What do you mean by “Banker” ?

வங்கியர் என்பது பற்றி உமது கருத்து யாது ?

2. Give the meaning of Banking.

வங்கியியல் என்பதின் பொருள் தருக.

3. What is Cheque ?

காசோலை என்றால் என்ன ?

4. What is Endorsement ?

மேலெழுத்துதல் என்றால் என்ன ?

5. What do you mean by Gift Cheque ?

பரிசுக்காசோலை பற்றி உமது கருத்து யாது ?

6. What is Overdraft ?

மேல்வரைப்பற்று என்றால் என்ன ?

7. Mention the different types of Insurance.

காப்பீட்டின் பல்வேறு வகைகளை குறிப்பிடுக.

8. Define Risk.

இடர்-வரைவிலக்கணம் தருக.

9. What is Proximity Cause ?

நெருங்கிய காரணம் என்றால் என்ன ?

10. What is Double Insurance ?

இரட்டைக் காப்பீடு என்றால் என்ன ?

Part - B
Answer All questions

(5 × 5 = 25)

11 a. What precautions should a bank take in disclosure of secrecy of a customer's account ?

ஒரு வாடிக்கையாளரின் கணக்கு ரகசியங்களை வெளிப்படுத்துவதில் வாங்கி எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை ?

(Or)

b. Explain the consequences of wrongful dishonour of a cheque.

ஒரு காசோலையை தவறுதலாக மறுத்துவிட்டதின் விளைவுகளை விளக்குக.

12 a. Describe the various types of crossing.

கீரல்களின் பல்வேறு வகைகளை விவரிக்க.

(Or)

b. Differentiate between Cheque and Bills of Exchange.

காசோலை மற்றும் மாற்றுச்சீட்டு ஆகியவற்றை வேறுபடுத்துக.

13 a. Explain the Modern Banking Services.

நவீன வங்கியியலின் சேவைகளை விளக்குக.

(Or)

b. Write a note on Bank Guarantee.

வங்கி உத்தரவாதம் பற்றிய ஒரு குறிப்பு வரைக.

14 a. Describe the principles of Insurance.

காப்பீட்டின் கோட்பாடுகளை விவரிக்க.

(Or)

b. Bring out the meaning of Assignment and Nomination.

ஒப்படைவு மற்றும் நியமனம் ஆகியவற்றின் பொருளை வெளிக் கொணருக.

15 a. Explain the various types of Marine Insurance.

கடல்சார் காப்பீட்டின் பல்வேறு வகைகளை விளக்குக.

(Or)

b. Explain the term Insured Perils.

காப்பீடு செய்யப்பட்ட இன்னல்கள் என்ற பதத்தினை விளக்குக.

Part - C

(3 × 10 = 30)

Answer any **Three** questions

16. Bring out the relationship that exists between Banker and Customer.

வங்கியர் மற்றும் வாடிக்கையாளர் இடையே உள்ள உறவுகளை வெளிப்படுத்துக.

17. Describe the duties of a Collecting Bank.

வசூலிக்கும் வங்கியாரின் கடமைகளை விவரிக்க.

18. Explain the various forms of Mortgage.

அடமானத்தின் பல்வேறு வடிவங்களை விளக்குக.

19. Discuss the significance of Insurance.

காப்பீட்டின் முக்கியத்துவத்தை விவாதிக்க.

20. Explain the different types of General Insurance.

பொதுக்காப்பீட்டின் பல்வேறு வகைகளை விளக்குக.

————— *** —————

**B.Com. (CORPORATE SECRETARYSHIP) DEGREE
EXAMINATION, APRIL 2010**

First Semester

Corporate Secretary Ship

BASIC FINANCIAL ACCOUNTING

(CBCS— 2008 Onwards)

Duration : 3 Hours

Maximum : 75 Marks

PART - A

(10 × 2 = 20)

Answer **All** questions.

1. What is Ledger posting ?

பேரேட்டில் எடுத்தெழுதல் என்றால் என்ன ?

2. What is meant by compensating error ?

சரிசுட்டும் தவறு என்பதன் பொருள் என்ன ?

3. State the features Joint Ventures ?

இணை விளையின் தன்மைளை கூறு.

4. What is sale or return ?

விற்பனை (அ) திருப்புதல் என்றால் என்ன ?

5. What is farm accounting ?

பண்ணைக் கணக்கு என்றால் என்ன ?

6. What is Trial Balance ?

இருப்பு நிலைக் குறிப்பு என்றால் என்ன ?

7. What do you mean by renewal of bill ?

மாற்றுச்சீட்டு புதுப்பித்தல் பற்றி நீ அறிவது என்ன ?

8. Write a note on abnormal loss.

அசாதாரண ஓட்டம் பற்றி குறிப்பு எழுது.

9. What is meant by Investment Accounts ?

முதலீட்டு கணக்குகள் என்பதன் பொருள் என்ன ?

10. What do you mean by Non-Trading concern ?

வியாபாரம் சாரா அமைப்பு பற்றி நீ அறிவது யாது ?

PART - B

(5 × 5 = 25)

Answer ALL Questions.

11. a. Prepare Journal entries in the book of Kumar 2003

| | | |
|---------|----|---|
| January | 1 | Started business with cash Rs.26,000 |
| | 2 | Paid into bank Rs.45,000 |
| | 3 | Goods purchase for cash Rs.10,000 |
| | 5 | Purchases of furniture payment by cheque Rs.5,000 |
| | 10 | Received Commission from Kannan Rs.500 |

குமார் ஏடுகளில் குறிப்பேட்டுப் பதிவுகளைத் தருக

2003

| | | |
|-------|----|---|
| ஜனவரி | 1 | தொழில் தொடங்க போட்ட முதல் ரூ. 26,000 |
| | 2 | வங்கியில் செலுத்தியது ரூ. 45,000 |
| | 3 | ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது ரூ 10,000 |
| | 5 | காசோலை செலுத்தி மனை அணிகலன்கள் கொள்முதல் செய்தது ரூ. 5,000. |
| | 10 | கண்ணனிடமிருந்து கழிவு பெற்றது ரூ 500 |

(Or)

- b. Prepare Trial Balance from the following Ledger Balances of Elango and Bros. as on 31.12.1999

| | Rs. |
|----------|-------|
| Capital | 6000 |
| Drawings | 1000 |
| Sales | 10000 |

| | ரூ. |
|------------------------|------|
| Loans (Cr) | 1000 |
| Plant and Machinery | 1500 |
| Land and Buildings | 2000 |
| Creditors | 3500 |
| Wages | 5000 |
| Debtors | 8500 |
| Boxes and Labels | 500 |
| Rent and Taxes | 40 |
| Carriage outwards | 10 |
| Insurance | 150 |
| Stock on (1.1.1999) | 2000 |
| Cash at Bank | 1250 |
| Cash in Hand | 500 |
| Discount Received | 450 |
| Bills Receivable | 300 |
| Miscellaneous Expenses | 200 |

கீழே கொடுக்கப்பட்டுள்ள, இளங்கோ பிரதர்ஸிடமிருந்து எடுக்கப்பட்ட

இருப்புகளிலிருந்து 31.12.1999 க்கான இருப்பாய்வைத் தயாரிக்கவும்.

| | ரூ. |
|---------|--------|
| முதல் | 6,000 |
| எடுப்பு | 1,000 |
| விற்பனை | 10,000 |

| | ரூ. |
|------------------------------------|-------|
| கடன் (வ) | 1,000 |
| பொறிவகையும் இயந்திரமும் | 1,500 |
| நிலமும் கட்டிடமும் | 2,000 |
| கடனாளர் | 3,500 |
| சூலி | 5,000 |
| கடனாளிகள் | 8,500 |
| பெட்டிகளும், முகப்புச் சீட்டுகளும் | 500 |
| வரியும், வாடகையும் | 40 |
| காப்பீடு | 150 |
| வெளிச் செல் சூலி | 10 |
| சார்புச் செலவுகள் | 200 |
| 1999 சனவரி 1 இல் சரக்கிருப்பு | 2,000 |
| வங்கியில் ரொக்கம் | 1,250 |
| ரொக்கக் கையிருப்பு | 500 |
| ஈட்டிய கழிவு | 450 |
| பெறுதற்குரிய மாற்றுச் சீட்டு | 300 |

12. a. Give journal entries to rectify the following errors:

- (i) A purchase of goods from Ram amounting to Rs.150 has been wrongly passed through Sales book
- (ii) A Credit sale of goods Rs.120 to Ramesh has been wrongly passed through Purchase book.

- (iii) On 31st December 1995 goods of the value of Rs.300 were returned by Hari Saran and were taken into stock on the same date, but no entry was passed in the books.
- (iv) An amount of Rs.200 due from Mahesh chand, which had been written off as a bad debt in a previous year was unexpectedly recovered and had been posted to the personal account to Mahesh Chand.

பின் வரும் பிழைகளைத் திருத்துவதற்கான குறிப்பேட்டு பதிவுகளை எழுதுக.

- (i) ராம் என்பவரிடமிருந்து ரூ 150 ஆன கொள்முதல் தவறுதலாக விற்பனை புத்தகத்தில் எழுதப்பட்டது.
- (ii) ரமேஷ் என்பவருக்கு ரூ. 120 க்கு செய்த கடன் விற்பனை தவறுதலாக கொள்முதல் புத்தகத்தில் குறிக்கப்பட்டது.
- (iii) ஹரி சரண் என்பவரால் 1995, 31 டிசம்பர்-ல் திருப்பியனுப்பப்பட்ட சரக்கு ரூ. 300 சரக்கு பட்டியலில் சேர்க்கப்பட்டாலும், கணக்கில் அது எழுதப்படவில்லை.
- (iv) முந்தைய ஆண்டில் வாரா கடன் என மகேஷ் சந்த் கணக்கில் போக்கெழுதப்பட்ட தொகை ரூ 200 எதிர்பாராத விதமாக பெறப்பட்டு மகேஷ் சந்த் கணக்கில் எடுத்தெழுதப்பட்டது.

(Or)

b. Define Bank Reconciliation Statement. How is it prepared ?

வங்கி சரிகட்டும் பட்டியல் என்றால் என்ன ? எவ்வாறு அது

தயாரிக்கப்படுகிறது ?

13.a. Prepare a Bank reconciliation statement from the following particulars :

- (i) Credit balance as per pass book on 31.3.1991
Rs.25000
- (ii) Cheques amounting Rs.4000 were deposited for collection but cheques for Rs.2000 have been credited in the pass book in April 1999.
- (iii) Cheques amounting to Rs.2500 were drawn on 25.3.1999, out of which cheques for Rs.1500 were cashed upto 31st March 1999.
- (iv) A wrong debit of Rs.100 appears in the pass book.
- (v) Bank charges Rs.25 appear in the pass book but not in the cash book.

பின்வரும் தகவல்களிலிருந்து வங்கி சரிகட்டும் பட்டியல் ஒன்றினைத் தயாரிக்க :

- (i) செல்லேட்டின்படி 31.3.1999ல் வரவு இருப்பு ரூ 25,000

- (ii) வசூலிப்பதற்கு வங்கியிலிடப்பட்ட ரூ 4,000 மதிப்புள்ள காசோலைகளில் ரூ 2,000 பெறுமான காசேலைகள் ஏப்ரல் 1999 மாதத்தில் செல்லேட்டில் வரவு ரூ 1500 மட்டுமே பணமாக்கப்பட்டது.
- (iii) 25.3.1999 அன்று வரையப்பட்ட ரூ 2500 பெறுமான காசோலைகளில் 31.3.1999 வரை ரூ 1500 மட்டுமே பணமாக்கப்பட்டது.
- (iv) செல்லேட்டில் தவறான பற்று பதிவு ரூ 100 என காட்டுகிறது.
- (v) செல்லேட்டில் ரூ 25 என வங்கி கட்டணம் தோன்றினாலும் ரொக்க ஏட்டில் காணப்படவில்லை.

(Or)

- b. What do you mean by Bills of Exchange ? Explain its features.
மாற்று சீட்டு பற்றி நீ அறிவது யாது / அதன் சிறப்பியல்புகளை விளக்கு.

14. a. How will you convert Income and Expenditure Account into Receipts and Payments Account ?

வருவாய் செலவினக் கணக்கினை பெறுதல் செலுத்துதல் கணக்காக எவ்வாறு மாற்றி அமைப்பாய் ?

(Or)

- b. From the following Receipts and Payments Accounts, prepare an income and expenditure accounts for the Year ended 31.12.1997.

| | Rs. | | Rs. |
|-------------------------|-------------|---------------------|-------------|
| To Balance B/d | 1238 | By General Expenses | 542 |
| To Annual subscription | 1630 | By Salary | 550 |
| To Life membership fees | 250 | By Furniture | 800 |
| To Entrance fees | 200 | By Rent | 685 |
| To Other receipts | 273 | By Repairs | 150 |
| | | By Balance C/d | 864 |
| | <u>3591</u> | | <u>3591</u> |

கீழ்க்கண்ட பெறுதல் செலுத்தல் கணக்கு மூலம் வருவாய் செலவு கணக்கு 31.12.1997-ம் ஆண்டு முடிவிற்கு தயாரிக்கவும்.

| | ரூ. | | ரூ. |
|--------------------------|-------------|---------------|-------------|
| இருப்பு கீ/கொ | 1238 | பொதுச்செலவு | 542 |
| ஆண்டு சந்தா | 1630 | சம்பளம் | 550 |
| ஆயுள் உறுப்பினர் கட்டணம் | 250 | அறைகள் | 800 |
| நுழைவுக் கட்டணம் | 200 | பழுதுபார்ப்பு | 150 |
| இதர வரவுகள் | 273 | இருப்பு கீ/கு | 864 |
| | <u>3591</u> | | <u>3591</u> |

31.12.1997-ல் சந்தா பாக்கி ரூ. 350. அறைகலன் மீது தேய்மானம் ரூ 100 என கணக்கிடுக.

15. a. Amar sells goods to his approved customers on 'Sale or Return' basis at a profit of 20% on sales, treating as actual

sales. On 15th December, goods costing Rs.1000 were sent to Usha Traders. No confirmation has been received from Usha Traders until 31st December.

Give the necessary journal entries in the books of Amar.

அமர் என்பவர் விற்பனை விலையில் 20% லாபம் வைத்து விற்பனை திருப்ப முறையல் விற்பனை செய்கிறார். டிசம்பர் 15 அன்று ரூ. 1000 மதிப்புள்ள சரக்குகள் உஷா டிரேடர்ஸ் என்பவருக்கு அனுப்பப்பட்டது. டிசம்பர் 31 வரை இது சம்பந்தமாக உஷா டிரேடரிடமிருந்து எந்த ஒரு உறுதிமொழியும் வந்து சேரவில்லை. அமரின் முதல் குறிப்பேட்டில் இது சம்பந்தமாக குறிப்புகளை தருக.

(Or)

- b. Discuss the nature and advantages of Investment accounts.
முதலீட்டு கணக்கு தன்மை மற்றும் நன்மைகளை விவாதி.

PART - C

(3 × 10 = 30)

Answer any THREE Questions.

16. The following balances appeared in the books of a merchant on 31st December 1995:

| | | | |
|--------------|--------|---------------|---------|
| | Rs. | | Rs. |
| Buildings | 70,000 | Creditors | 18,852 |
| Motor Trucks | 12,000 | Bills Payable | 6,930 |
| Furniture | 1,640 | Sales | 12,1850 |
| Debtors | 15,600 | Capital | 92,000 |
| | Rs. | | Rs. |

| | | | |
|---------------------|----------|-----------------------|----------|
| Stock | 15,040 | Reserve for Bad debts | 1,320 |
| Cash in Hand | 988 | Interest | 340 |
| Cash at Bank | 14,534 | | |
| Bills Receivable | 5,844 | | |
| Purchases | 85,522 | | |
| Carriage inward | 1,291 | | |
| Carriage outward | 800 | | |
| Establishment | 2,135 | | |
| Insurance | 783 | | |
| Bad debts | 613 | | |
| Audit Fees | 400 | | |
| General Charges | 3,950 | | |
| Travelling Expenses | 325 | | |
| Discount (Dr.) | 620 | | |
| Investments | 8,922 | | |
| Sales Returns | 285 | | |
| | <hr/> | | <hr/> |
| | 2,41,292 | | 2,41,292 |
| | <hr/> | | <hr/> |

Adjustments :

- (i) Stock on 31st December 1995 amounted to Rs.15,500
- (ii) Depreciate motors Trucks 20% and Furniture 10%
- (iii) Write off a further Rs.100 as Bad Debts and Maintain the Bad Debts Reserve at 5% on debtors.
- (iv) Unexpired Insurance Rs.150.
- (v) Interest accrued on Investment Rs.120.

Prepare Trading and Profit and Loss Account

ஒரு வியாபாரியின் ஏடுகளிலிருந்து 1995, 31 டிசம்பரில் எடுக்கப்பட்ட

இருப்புச் சோதனை பின் வருமாறு :

| | பற்று | ரூ. | வரவு | ரூ. |
|----------------------------|-------|--------|-------------------------|----------|
| கட்டிடம் | | 70,000 | கடனாளர்கள் | 18,852 |
| மோட்டார் வாகனம் | | 12,000 | செலுத்துதற்குரிய சீட்டு | 6,930 |
| அறைகலன் | | 1,640 | விற்பனை | 1,21,850 |
| கடனாளிகள் | | 15,600 | முதல் | 92,000 |
| ரொக்க கையிருப்பு | | 988 | வராக்கடன் ஒதுக்கு | 1,320 |
| வங்கி இருப்பு | | 14,534 | வட்டி | 340 |
| பெறுதற்குரிய மாற்று சீட்டு | | 5,844 | | |
| கொள்முதல் | | 85,522 | | |
| இறக்குக்கூலி | | 1,291 | | |
| ஏற்றிச் செல் கூலி | | 800 | | |
| | பற்று | ரூ. | வரவு | ரூ. |

| | | |
|---------------------|----------|----------|
| மேலாண்மைச் செலவுகள் | 2,135 | |
| காப்பீடு | 783 | |
| வராக்கடன் | 613 | |
| தணிக்கை செலவுகள் | 400 | |
| பொது செலவுகள் | 3,950 | |
| போக்குவரத்து செலவு | 325 | |
| தள்ளுபடி | 620 | |
| முதலீடுகள் | 8922 | |
| விற்பனை திருப்பம் | 285 | |
| | 2,41,292 | 2,41,292 |

சரிகட்டல்கள் :

- (i) 31.12.1995 சரக்கிருப்பு ரூ 15,500
- (ii) தேய்மானம்.
மோட்டார் வாகனம் - 20%
அறைகலன் - 10%
- (iii) வராக்கடனாக மேலும் நீக்கியது ரூ. 100 வராக்கடன் ஒதுக்காக கடனாளிகளில் 5% ஏற்படுத்தவும்.
- (iv) முன் செலுத்தியுள்ள காப்பீடு ரூ 150
- (v) பெறுதற்குரிய முதலிடு மீதான வட்டி ரூ 120.

வியாபார மற்றும் இலாப மற்றும் நட்டக்கணக்கினைத் தயாரிக்க.

17. On 31st Jan 1999 the Pass Book of Prabhu, shown a debit

balance of Rs.41,000. Prepare a bank reconciliation statement with the following information :—

- (i) Cheques amounting Rs.15600 were drawn on 27th January. 1999 out of which cheques for Rs.11,000 were cashed upto 31st January 1999
- (ii) A wrong debit of Rs.800 has been given by the bank in the pass book.
- (iii) A cheque for Rs.200 was credited in pass book but was not recorded in cash book.
- (iv) Cheques amounting Rs.21000 were deposited for collection. But cheques for Rs.7400 have been credited in pass book at 5th February 1999
- (v) A cheque for Rs.1000 returned dishonoured and were debited in pass book only.
- (vi) Interest and bank charges amounted to Rs.100 and were not accounted in cash book.
- (vii) A cheque of Rs.500 debited in the cash book omitted to be banked.

31.1.1999ல் பிரபுவின் வங்கி செல்லேடு காட்டிய பற்று இருப்பு ரூ 41,000. பின்வரும் தகவல்களிடமிருந்து வங்கி சரிக்கட்டும் பட்டியல் தயாரிக்க

- (i) 27.1.1999 ல் ரூ 15,600 க்கு வரையப்பட்ட காசேலைகளில்

31.1.1999 வரை ரூ. 1,100 க்கான காசோலை மட்டுமே
பணமாக்கப்பட்டது.

- (ii) வங்கி, செல்லேட்டில் ரூ. 800 ஐ தவறுதலாக பற்று வைத்தது.
- (iii) செல்லேட்டில் ரூ. 200 க்கான காசோலை வரவு வைக்கப்பட்டது.
ஆனால் ரொக்க ஏட்டில் பதிவு செய்யப்படவில்லை.
- (iv) ரூ. 21,000 க்கான காசோலை வசூலிப்பதற்காக இடப்பட்டது.
செல்லேட்டில் 5.2.1999 அன்று ரூ. 7,400 வரவு வைக்கப்பட்டது.
- (v) திருப்பப்பட்ட, அவமதிக்கப்பட்ட காசோலை ரூ. 1000
செல்லேட்டில் மட்டமே பற்று வைக்கப்பட்டது.
- (vi) வட்டி, வங்கி கட்டணம் ரூ. 100 ரொக்க ஏட்டில் கணக்கிடப்பட்டது,
கணக்கிலிடப்படவில்லை.
- (vii) ரூ. 500 க்கான காசோலை ரொக்க ஏட்டில் பற்று வைக்கப்பட்டது,
வங்கியிலிடப்படவில்லை.

18. Jai Jagannath Entertainment Club gives the receipts and payments
account for the year ended 31.3.1995.

| <i>Receipts</i> | Rs. | <i>Payments</i> | Rs. |
|------------------|--------|-----------------|-------|
| To Balance at : | | By Salaries | 7,150 |
| Bank 1.4.94 | 1,260 | | |
| To Building Fund | 19,000 | By Books | 2,100 |
| <i>Receipts</i> | Rs. | <i>Payments</i> | Rs. |

| | | | |
|---------------------------|--------|--------------------------|--------|
| To Member's Subscription | 12,900 | By Rent | 900 |
| To Non-Member Fees | 1,200 | By Electricity | 600 |
| To Donation-building | 5,000 | By Telephones | 400 |
| To Interest on Building | 1,140 | By General Expenses | 1,700 |
| To Miscellaneous receipts | 2500 | By Repair to two wheeler | 350 |
| | | By Two wheeler purchased | 3,860 |
| | | By Balance at : | |
| | | Bank 31.3.95 | 800 |
| | | Building fund | 25,140 |
| | <hr/> | | <hr/> |
| | 43,000 | | 43,000 |
| | <hr/> | | <hr/> |

Additional Information :

- (i) In 1992 a plot purchased for Rs.8,000
- (ii) Fees from non-members included on advance of Rs.50 for 1995-96.
- (iii) Rent Rs.50 for April 95 but paid in March 95.
- (iv) Salary Rs.650 for March 95 was outstanding.

Prepare Income and Expenditure Account and Balance Sheet as on 31.3.95.

ஜெய் ஜெகன்னாத் மனமகிழ் மன்றம் தன்னுடைய பெறுதல் செலுத்தல்

கணக்கை 31.3.1995 முடிய அன்று கொடுத்துள்ளது.

| பெறுதல் | ரூ. | செலுத்துதல் | ரூ. |
|------------------------|--------|------------------|--------|
| வங்கியிருப்பு 1.4.94 | 1,260 | சம்பளம் | 7,150 |
| கட்டிட நிதி | 19,000 | புத்தகம் | 2,100 |
| உறுப்பினர் சந்தா | 12,900 | வாடகை | 900 |
| உறுப்பினரல்லாதவர் | | | |
| கட்டணம் | 1,200 | மின்சாரம் | 600 |
| நன்கொடை-கட்டிடத்திற்கு | 5,000 | தொலைபேசி | 400 |
| கட்டிட நிதி வட்டி | 1,140 | பொது செலவு | 1,700 |
| உதிரி வரவு | 2,500 | இரு சக்கர வாகன | |
| | | பழுது | 350 |
| | | இரு சக்கர வாகனம் | |
| | | வாங்கியது | 3,860 |
| | | வங்கியிருப்பாக | |
| | | 31.3.95 | 800 |
| | | கட்டிட நிதி | 25,140 |
| | 43,000 | | 43,000 |

இதர விபரங்கள்

(i) 1992ம் வருடம் ஒரு நிலம் வாங்கியது ரூ 8,000

(ii) உறுப்பினரல்லாதவரிடம் பெற்ற முன் பணம் 1995-96 ஆண்டுக்கு ரூ. 50.

- (iii) வாடகை ரூ 50 ஏப்ரல் 95 உரியது. செலுத்தியது மாதம் மார்ச் 95.
- (iv) சம்பளம் ரூ 650 மார்ச் 95 உரியது கொடுபடவில்லை. வரவு செலவு கணக்கு மற்றும் இருப்பு நிலை குறிப்பு 31.3.95 அன்று தயாரிக்கவும்.

19. The following transaction took place between Mohan and Sohan between 1997 January 1st to 30th June.

| 1997 | | Rs. | |
|----------|----|--|-------|
| January | 1 | Sold goods to Sohan | 1,120 |
| January | 10 | Received Sohan's acceptance at 2 months date | 500 |
| February | 15 | Received cash from Sohan | 600 |
| March | 2 | Bought goods from Sohan | 2,750 |
| March | 3 | Accepted Sohan's bill at 1 month | 1,000 |
| April | 11 | Paid cash to Sohan | 1,000 |
| April | 30 | Sold goods to Sohan payable upto 31st May | 1,200 |
| May | 11 | Bought goods from Sohan | 750 |
| May | 31 | Sold goods to Sohan payable upto 10th June | 1,100 |
| June | 15 | Bought goods from Sohan | 1,500 |

Prepare the account current to be sent by Sohan on 30th June

1997. The rate of interest is 5%

மோகன் மற்றும் சோஹனுக்கு கிடையே கீழ்க்கண்ட வியாபாரம்

நடைபெற்றது, 1997 ஜனவரி 1 லிருந்து 30 ஜூன் வரை.

| 1997 | | ரூ. |
|----------|--|-------|
| ஜனவரி | 1 சோகனுக்கு விற்பனை செய்தது | 1,120 |
| ஜனவரி | 10 சோகன் ஒப்புதல் அளித்த சீட்டு இரண்டு மாத தவணை | 500 |
| பிப்ரவரி | 15 சோகனிடமிருந்து பெற்ற ரொக்கம் | 600 |
| மார்ச் | 2 சோகனிடமிருந்து கொள்முதல் செய்தது | 2,750 |
| மார்ச் | 3 சோகனின் மாற்றுச்சீட்டை ஏற்றது 1 மாத தவணையில் | 1,000 |
| ஏப்ரல் | 11 சோகனுக்கு செலுத்திய ரொக்கம் | 1,000 |
| ஏப்ரல் | 30 விற்பனை செய்தது சோகன் இதற்கான தொகை 31 மே வரை செலுத்தலாம் | 1,200 |
| மே | 11 சோகனிடமிருந்து கொள்முதல் செய்தது | 750 |
| மே | 31 ஜூன் 10 வரை பெறத்தக்க விற்பனை தொகை | 1100 |
| ஜூன் | 15 சோகனிடமிருந்து கொள்முதல் | 1,500 |

மோகனால் சோகனுக்கு அனுப்பப்பட வேண்டிய 1997 ஜூன் 30-ல் முடிவடையும் அரையாண்டுக்கான நடப்புக் கணக்கை தயாரிக்கவும். வட்டி வீதம் -5%.

20. Mrs.VGK sends out goods on approval to a few customers and includes the same in the sales amount. On 31.3.1999 the sundry debtors balance stood at Rs.1,00,000. Which included Rs.7,000 goods sent on approval against which no intimation was received during the year. These goods are sent out at 25 percent over and above cost price to Jaya Rs.4,000 and Viji Rs.3,000.

Jaya sent intimation of acceptance 30.4.99 and Viji returned goods on 10th April 1999. make adjustment entries and show how here items will appear in the Balance Sheet on 31.3.1999. Show also the entries made during April 1999.

தீருமதி VGK சில வாடிக்கையாளர்களுக்கு ஒப்புதல் அடிப்படையில் சரக்குகளை அனுப்புகிறார். அதனை விற்பனை கணக்கில் சேர்த்து விடுகிறார். 31.3.1999-ல் கடனாளிகள் இருப்பு ரூ 10,00,000. அதில் 7,000 மதிப்புள்ள ஒப்புதல் பேரில் அனுப்பப்பட்ட சரக்கின் மீது எந்த வித பதில் தகவல் பெறப்படா ரூ 7,000 மதிப்புள்ள சரக்குகள் அடங்கும். இச்சரக்குகள் அடக்கவிலை மீது 25% லாபமிட்டு ஜெயா என்பவருக்கு ரூ 4,000 மதிப்புள்ள சரக்குகளும் விஜி என்பவருக்கு ரூ 3,000 பெறுமான சரக்குகளும் ஆகும்.

ஜெயா ஒப்புதல் அளித்து 30.4.1999 லி பதில் தகவல் அனுப்பினார். விஜி 10.4.1999 அன்று சரக்குகளை தீர்ப்ப அனுப்பி விட்டார். சரி கட்டுதல் பதிவு தருக. 31.3.99 அன்று இருப்பு நிலைக் குறிப்பில் இவ்வினங்கள் எவ்வாறு தோன்றும் எனக் காட்டு. ஏப்ரல் 99ல் செய்யப்படும் பதிவுகளையும் காட்டுக.